



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,077 — FRIDAY, FEBRUARY 24, 1950

Published by Authority

## PART III.—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices .. .. .	—	Western Province .. .. .	—
Final Orders .. .. .	215	Central Province .. .. .	—
Land Sales by the Government Agents:—		Southern Province .. .. .	—
Western Province .. .. .	—	Northern Province .. .. .	—
Central Province .. .. .	—	Eastern Province .. .. .	—
Southern Province .. .. .	—	North-Western Province .. .. .	—
Northern Province .. .. .	—	North-Central Province .. .. .	—
Eastern Province .. .. .	—	Province of Uva .. .. .	—
North-Western Province .. .. .	—	Province of Sabaragamuwa .. .. .	—
North-Central Province .. .. .	—	Land Acquisition Notices .. .. .	216
Province of Uva .. .. .	—	Notices under the Land Development Ordinance .. .. .	225
Province of Sabaragamuwa .. .. .	—	Land Redemption Notices .. .. .	226
		Land Resumption Notices .. .. .	—
		Miscellaneous Land Notices .. .. .	226
		Lands under Peasant Proprietor Scheme .. .. .	—

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Order No. 1,035 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the *Gazette* No. 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Hambankaragama in the Nikawagampaha Korale of the Hiriyala Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 2, 4, 5, 6, 8, 9 and 10 in Village Plan No. 3,121 (vide Settlement Notice No. 2,014):

And whereas no claims have been received in pursuance of the said notice:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this sixth day of October, 1949.

D. C. L. AMARASINGHE,  
Assistant Settlement Officer.

#### SCHEDULE.

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
2	—	1 2 3.	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 2 3.	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 1 14..	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 3..	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 1 3..	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	11 2 22..	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	16 0 3.	—	5 (1)	The Crown	—	—	—	—

### LAND SETTLEMENT ORDINANCE

#### Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

S. F. AMERASINGHE,  
Land Commissioner.

Dated at Colombo, this 23rd day of November, 1949.

215—J N A 95613-539 (2/50)

E 1

## Land Acquisition Notices

Q 3,088.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for village expansion, to wit:—

Lot.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A. 2,520. Village—Golummahara and Yatihena						
45	Siyambalape Estate	Coconut estate contains coconut trees 20-40 years and a thatched mud hut	L. Robert Perera, Delgoda, and L. Herat Perera, Siyambalapewatta, Delgoda	1	2	7
48	Do.	Coconut estate contains coconut trees 1-50 years and part of gravel road	N. S. O. Mendis, Messrs. De Silva & Mendis, Proctors, Imperial Bank Buildings, Colombo	2	0	37
49	Do.	Coconut estate contains coconut trees 1-50 years and part of gravel road	do.	1	0	37

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 22, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, February 18, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 2810.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for widening Dewale Road, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A. 2,595. Village—Meetotamulla						
1	Nagahalanda, part of assessment No. 1, Dawale Road	Garden contains 1 amberalla tree 10 years, 4 jak trees 25 years, 2 jak trees 3-5 years, 2 mango plants 1-3 years, 1 cocoa tree 10 years, 1 coconut tree 50 years, 2 plantain bushes and 3 papaw trees, 2 murunga trees 1 year, 4 lime plants 1 year, 1 tamarind tree 8 years, 1 watabanga tree 5 years, 5 coffee plants 5-6 years, a tiled and zinc mud boutique	Kankanige Kularatne, Kankanige Jayasena and Kankanige Kulasena, Dehiwala	0	0	9.78
2	Nagahalanda, part of assessment No. 3, Dawale Road	Garden contains 4 coconut trees 30 years, 1 nava tree 10 years, 2 anona trees 5-10 years, 6 mango trees 5-15 years, 1 kon tree 15 years, 1 madatiya tree 10 years, 1 biln tree 5 years and 1 palm tree 5 years	Kotte Merennege Paulis Perera, 3, Dawale Road, Meetotamulla, Wellampitiya, and Halamani Perera, Prouse Road, Kolonnawa, Wellampitiya	0	0	3.75

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 31, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, February 14, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3,288.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for extension of C/Dompe S. B. S., to wit:—

Lot.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A. 2,651. Village—Dekatana						
	Godaporagahawatta alias Dawatagahawatta	Garden contains 13 coconut trees 20 years, 4 coconut plants 5 years, 6 jak trees 25 years, 1 kaju tree 2 years, 1 cadjan masonry house, 1 earth well, a mud latrine without roof	Halkevidanelage Eramams Singho of Pattiwila, Kelaniya	0	1	3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 20, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, February 20, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3357.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Maharama Police Station and Quarters, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A. 2,680. Village—Pannipitiya						
1	Mahamegawatta	Coconut garden contains 22 coconut trees 35 years, 1 murunga tree 2 years, 2 papaw trees 1 year, 1 papaw tree 5 years, 3 papaw plants 2 months, and plantain bushes, 9 tiled masonry buildings, part of a zinc masonry building, 2 masonry wells, 1 masonry structure (for a water tank) 3 masonry walls, 2 masonry gate posts, a wooden gate and a masonry drain	A. C. Abeyewardene, Proctor, Maharama	1	0	3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 22, 1950, at 11.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, February 21, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3394.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, C/Maharagama Training College, to wit:—

## Preliminary plan No. A 2,681. Village—Pannipitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mahamegawatta	Coconut garden contains 103 coconut trees 35 years, 1 jambu tree 10 years, 1 margosa tree 15 years, 3 jak trees 10 years, 3 jak trees 5 years, 4 jak plants 1 year, 1 breadfruit tree 12 years, 1 papaw tree 6 months, 3 papaw trees 1 year, a few plantain bushes, 5 tiled masonry buildings, 3 masonry water tanks, 1 masonry well, 8 temporary buildings, parts of 2 temporary buildings, 9 concrete electric posts, 1 flag staff, 5 paved floors, a wooden gate post and 4 iron posts	A. C. Abeyawardena, Proctor, Maharagama	2 2 32.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 22, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,  
Colombo, February 21, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3403.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for extensions to the Zoological Gardens, Dehiwala, to wit:—

## Preliminary plan No. A 2,688. Village—Nedimale (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ketakelagahawatta alias Maragahawatta alias Nugagahawatta alias Ambagahawatta, assessment Nos. 170/1 and 170/2, Quarry Road	Coconut garden contains 94 coconut trees 15 to 30 years, 34 coconut trees 5 to 10 years, 6 jak and 25 mango trees 20 to 30 years, 41 jak plants 2 to 10 years, 11 mango plants 3 to 5 years, 20 kaju trees 10 to 30 years, 2 goraka trees 20 years, 1 ratadel, 1 kebella, 1 veralu and 2 suriyamara trees 10 years, 2 divul trees 30 years, 3 siyambala, 1 umbrella and 1 murunga trees 5 years, 2 uguressa and 3 kitul trees 3 years, 3 arecanut trees 2 to 5 years, 31 orange plants 3 years, 6 lime trees 3 to 5 years, 11 papaw trees 2 to 5 years, 28 plantain bushes, 1 bamboo bush, a thatched mud house, a thatched and zinc-roofed mud house, a zinc-roofed mud house, a tiled masonry latrine and a masonry well with apron	L. John Perera, Quarry Road, Nedimale, Dehiwala	2 1 39.1
2	Meegahawatta, assessment No. 174, Quarry Road	Garden contains 1 jak tree 30 years, 2 kapok trees 10 years, 1 delun tree 8 years, 1 bel and 1 guava tree 5 years, 1 papaw tree 3 years, 1 tiled masonry house, a tiled masonry garage, a flat roofed masonry latrine and a masonry well with apron	P. David Silva, 183, Main Street, Alutgama	0 0 27.7
3	Meegahawatta, assessment No. 178, Quarry Road	Garden contains 1 waldel, 1 mango and 3 coconut trees 30 years, 2 kaju and 2 halmilla trees 25 years, 2 artha and 2 lime trees 5 years, 3 plantain bushes, a tiled masonry house and a zinc-roofed mud latrine	M. A. Fernando, 291, Hill Street, Karagampitiya, Dehiwala	0 0 36.6
4	Meegahawatta, assessment Nos. 180 and 180A, Quarry Road	Garden contains 4 coconut trees 10-30 years, 1 siyambala and 3 jak trees 10 years, 1 umbrella and 1 bel trees 5 years, 1 murunga tree 20 years, 3 delun trees 3 to 8 years, 1 mango plant and 2 lime trees 3 years, 1 ratadel plant 2 years, 4 papaw trees 3 to 10 years, 3 plantain bushes, 2 tiled masonry houses, a zinc-roofed masonry latrine, a flat roofed masonry latrine, a masonry well with apron, a masonry cistern and a tiled shed	N. L. A. James Singho, 180, Quarry Road, Nedimale Dehiwala,	0 0 34.1
5	Madangahawatta alias Degamboda Appuhamillagehena, assessment No. 15, Atapattu Road	Coconut garden contains 6 coconut trees 15 to 30 years, 30 coconut plants 3 to 10 years, 1 jak and 1 divul trees 30 years, 12 jak, 10 orange and 8 lime trees 5 to 10 years, 14 mango and 12 kaju trees 10 to 30 years, 1 ratadel and 14 murunga trees 10 years, 1 siyambala and 1 kohomba trees 15 years, 1 bel tree 20 years, 1 madan and 1 ketakela trees 8 years, 2 delun and 2 ratadomba trees 5 years, 1 biln tree 7 years, 4 halmilla trees 2 to 10 years, 2 jambu trees 2 to 5 years, 49 plantain bushes, 3 tiled masonry houses, 2 zinc-roofed masonry latrines a masonry well with apron and a footpath	Mrs. L. C. Matilda de Alwis, 15, Atapattu Road, Nedimale, Dehiwala	2 1 25.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 20, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, February 21, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3,442.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for State Home for the Aged, to wit:—

## Preliminary plan No. A. 2,694. Village—Kirillapone (part)

Lot.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kurundugahaowita, Andarageowita, Mahaliyadda, assessment No. 1, Narahenpita Road	Garden and demya contains 2 coconut trees 4 and 5 years respectively, 1 mango tree 8 years, 4 masonry wells and 3 electric standards	K. D. A. Edward, Kirillapone	5 0 36

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 20, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, February 20, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

L. H. 554.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Chapter 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a trenching ground for Matugama, to wit:—

Preliminary plan No. A 2,417. Village—Wettewa

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	Nawitigalagodella	Chena contains 1 jak tree 5 years, 1 jak tree 40 years, 5 cadju trees 10 years, 1 kahata tree 20 years, 1 coconut tree 20 years, 1 milla tree 30 years, and 5 rubber trees 10–15 years, said to be owned by Mrs. A. E. Cooray of Matugama	0 2 37.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on March 24, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, February 14, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

L. H. 544 and 545.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Chapter 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for site for the power station of the proposed electricity scheme for Horana U. C. and for a road access to the proposed power house (Horana U. C.), to wit:—

Preliminary Plan No. A 2,454. Village—Central Ward No. 4 (within the U. C. limits of Horana)

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	Ralahamigewatta, part of assessment No. 77 of Central Ward No. 4	Garden contains 3 jak trees 30 years, 1 jak tree 3 years, 17 coconut trees 30 years, 5 coconut trees 3 years, 2 mango trees 2 years, 5 orange trees 2 years, 1 kaju tree 2 years, 2 almond (kottan) trees 2 years and a masonry tank, said to be owned by Kumbukege Don Wimalasekera of Horana, Kumbukege Themis Wimalasekera of Wewela, Horana, Kumbukege Dona Sibana Nona of Horana, Kumbukege Delin Nona of Horana, Kumbukege Ramniyawathie of Horana, Kumbukege Don Dharmadasa of Horana, Kumbukege Dona Manchohami of Horana, Kumbukege Majnana Hamme of Jambalagoda, Ratnapura, Kumbukege Dona Alice Nona of Gangodawila, Nugegoda, Kumbukege Dona Elisa Hamme of Horana, Kalubowilage Dona Babun Nona of Horana	0 2 1.6
2	Ralahamigewatta, part of assessment No. 28 of Central Ward No. 4	Rubber contains 4 rubber trees 30 years and a masonry well, said to be owned by Hettiarachchige Don Pedrick of Henegama, Horana	0 0 2.8
3	Do. . .	Rubber contains 3 rubber trees 30 years and 1 coconut tree 30 years, said to be owned by Hettiarachchige Don Pedrick of Henegama, Horana	0 0 9
4	Ralahamigewatta, part of assessment No. 78 of Central Ward No. 4	Garden contains 2 coconut trees 30 years said to be owned by Delpe Chitra Acharige Pabilis Hami, Delpi Chitra Acharige Eliashami, Delpi Chitra Acharige Carolshami, all of Horana	0 0 11.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on March 20, 1950, at 2.30 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, February 16, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

L. H. 644.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for two Storage Warehouses at Kalutara for the Excise Commissioner's Department, to wit:—

Preliminary plan No. A 2,555. Village—Desatra Kalutara (within the U. C. limits of Kalutara)

Lot	Name of Land	Description	Extent A. R. P.
2	Paradeyiyagahawatta, assessment No. 97/1 and part of assessment No. 97, Temple Road	Garden contains 398 coconut trees, 5 jak trees, 1 breadfruit tree 50 years, 65 arecanut trees, 1 hal tree, 2 jak trees, 1 madan tree, 89 coconut trees, 1 mangosteen tree 25 years, 56 arecanut trees, 1 domba tree, 2 bilin trees, 1 bakmi tree, 1 lunumidella tree, 1 breadfruit tree, 1 villuda tree 15 years, 59 coconut trees, 2 kitul trees, 2 breadfruit trees, 1 madu tree, 1 ratalavulu tree, 3 halmilla trees 1 munamal tree, 1 embilla tree, 1 ginsapu tree 10 years, 27 arecanut trees, 29 coconut plants, 1 kottan tree, 2 lime trees, 1 petan tree, 1 anoda tree, 3 mango plants, 5 kitul trees, 1 jambu tree 1 breadfruit tree, 6 orange trees, 1 karapuncha tree, 6 coffee trees, 11 papaw trees 5 years, 1 bo tree 50 years, 6 plantam bushes, 7 permanent buildings, 2 permanent latrines, 2 permanent buildings with temporary attachments, 2 masonry wells, 1 masonry pillar, masonry walls, masonry drains, retaining walls, a bo maluwa and a part of road, said to be owned by Peruma Wasan Suraniel Silva and Peruma Wasan Alpin Silva, both of Kalutara North, Kalutara	4 0 20
3	Paradeyiyagahawatta, assessment Nos. 99 and 101, Temple Road	Garden contains 34 coconut trees, 5 jak trees 40 years, 7 coconut trees 20 years, 17 arecanut trees, 1 madu tree, 1 ratamunamal tree 15 years, 1 coconut tree, 1 mangosteen tree, 1 bilin tree 10 years, 10 arecanut trees, 1 bel tree, 1 domba tree, 1 anoda tree 5 years, 2 papaw trees 2 years, 1 permanent warehouse with temporary attachments, 1 permanent building and 1 permanent latrine, said to be owned by Mrs. Rachael Laura Perera Gunaratna of Thilina, Kalutara North, Kalutara	0 2 19.5
4	Road, no assessment Number	Road contains 1 coconut tree 40 years, said to be owned by Mrs. Rachael Laura Perera Gunaratna of Thilina, Kalutara North, Kalutara	0 0 12.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on March 20, 1950, at 3 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, February 15, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

L.D. 4,006

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, K/Hatara-hyadde Government Junior School, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 1 to final village plan No. 208. Village—Kanakkarpola						
237	Pallewatta and Pallewattakumbura	Rubber contains coconut, cocoa and paddy field	P. B. Ratwatte of Medagoda, Galagedara	1	3	34.8
238	Mahaaramba, Dehigahahena and Pallewatta	Garden contains jak, coconut trees, &c., and a mud thatched house masonry well and paddy field	(1) Ditto, (2) D. M. Loku Banda, Maharambe, Kanakkarpola, Hatalhyadde claims cultivation and thatched mud house	2	3	35.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on March 22, 1950, at 3 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, February 20, 1950.

V. J. H. GUNASEKERA,  
Assistant Government Agent.

L.D. 3,783

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, constructing permanent buildings for K/Gampolawela S. M. School, Gampola, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A. 1,236. Village—Gampolawela						
1	Punchmahatmaya alias Abukkarayawatta	Garden contains arecanut, breadfruit and sapu trees and 3 mud thatched houses	W. John Silva of Nicoloya Estate, Rattota, Matale	1	0	26.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on March 24, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, February 20, 1950.

V. J. H. GUNASEKERA,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, village expansion, to wit:—

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
Combined supplement No. 1 to final village plan Nos. 464, 465 and 466. Village—Mamadola						
93	Walawe Estate	Paddy field	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	1	1	10
94	—	Channel	do.	0	0	1
95	—	do.	do.	0	0	5
96	Walawe Estate	Paddy field	do.	0	0	18
				1	1	34
Village—Tavaluwila						
203	Walawe Estate	Paddy field	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	0	0	4
204	—	Channel	do.	0	0	1
205	Walawe Estate	Paddy field	do.	2	0	27
207	—	Channel	do.	0	0	4
208	Walawe Estate	Paddy field (abandoned)	do.	0	2	6
209	Do.	Chena	do.	0	0	33
210	Do.	do.	do.	1	1	18
212	—	Channel	do.	0	0	1
213	Walawe Estate	Chena	do.	16	0	14
215	Ara	Stream	do.	0	3	1
216	Walawe Estate	Chena	do.	1	1	21
				22	3	31
Village—Bemniyanwila						
273	Walawe Estate	Coconut garden contains 22 coconut trees about 25 years, 1 breadfruit tree, 1 jak tree, 2 mango trees, and 1 imbul tree, all about 25 years, and a temporary thatched mud house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota, (3) Temporary house claimed by J. L. P. James Appu of Bemniyanwila, Ambalantota	0	0	36
274	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	0	0	0.5
275	—	do.	do.	0	0	2
276	Walawe Estate	Garden contains 3 murunga trees and 3 papaw trees, all about 5 years and a temporary thatched mud house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) Cultivation and temporary house claimed by W. A. Andrayas Appu of Bemniyanwila, Ambalantota	0	1	3
277	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	0	0	13



Lot	Name of Land	Particulars	Names of Claimants	Extent		A. R. P.			
				A.	R. P.	A.	R.	P.	
297	Walawe Estate	Paddy field and low jungle	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Beminyanwila, Ambalantota	115	0 5	Paddy field..	114	1 38	
						Low jungle..	0	2 7	
							115	0 5	
298	Do.	Garden contains a mango tree about 30 years and 3 temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota; (3) 3 cadjan houses claimed by W. B. Pediris Appu, (4) W. S. Carolis Appu, (5) W. A. Suwaris Appu, all of Beminyanwila, Ambalantota	1	3 12				
299	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota	0	0 6				
300	Walawe Estate	Chena contains a mango tree about 20 years and a temporary thatched mud house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota; (3) Mud house claimed by A. Carolis of Beminyanwila, Ambalantota	0	2 9				
301	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota	0	0 8				
302	Walawe Estate	Garden and low jungle contains 3 jak trees, 18 coconut trees, about 18 years, 8 pomegranate trees, 9 orange trees, 2 mango trees, 2 breadfruit trees, all about 10-30 years, 3 temporary thatched mud houses and 2 temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Beminyanwila, Ambalantota; (3) 2 mud houses claimed by W. P. Piyoris Appu; (4) 1 mud house claimed by R. P. Siyadoris and the 2 cadjan houses by (5) U. H. Carolis Appu and (6) K. H. T. Jeramias Appuhamy, all of Beminyanwila, Ambalantota	3	3 12	Low jungle..	1	3 17	
						Garden ..	1	3 35	
							3	3 12	
303	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota	0	1 35				
304	—	do.	do.	0	0 24				
305	Walawe Estate	Paddy field (abandoned) and low jungle contains a coconut tree about 30 years, a breadfruit tree about 10 years, a biling tree about 10 years, and 2 temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota; (3) 2 temporary cadjan houses claimed by J. L. Podusingho and (4) E. P. Peter Singho, both of Beminyanwila, Ambalantota	6	2 35	Paddy field (abandoned)	5	3 14	
						Low jungle..	0	3 21	
							6	2 35	
306	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota	0	0 5				
307	Walawe Estate	Paddy field contains a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota; (3) Cadjan house claimed by M. K. Don Hendrick of Beminyanwila, Ambalantota	64	2 6				
308	Do.	Paddy field (abandoned) and low jungle contains a temporary thatched mud house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota; (3) Mud house claimed by H. N. Don Charls of Beminyanwila, Ambalantota	20	1 19	Paddy field..	14	1 1	
						Low jungle	6	0 18	
							20	1 19	
309	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Beminyanwila, Ambalantota	0	0 15				
310	—	do.	do.	0	0 0.5				
311	—	do.	do.	0	0 11				
312	Basna Ela	do.	do.	0	0 7				
313	Walawe Estate	Garden contains 2 murunga trees about 5 years and a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota; (3) Cadjan house claimed by S. P. Dionis Appu of Beminyanwila, Ambalantota	0	0 28				
314	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Beminyanwila, Ambalantota	0	0 12				
315	—	do.	do.	0	0 4				
316	—	do.	do.	0	0 24				
317	Walawe Estate	Garden, waste land, and paddy field contains 8 coconut trees about 35 years and two temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Beminyanwila, Ambalantota; (3) Two cadjan houses claimed by S. P. Sendrick Singho, W. P. Appusingho, both of Beminyanwila, Ambalantota	1	2 17	Garden ..	0	1 2	
						Waste land..	0	1 2	
						Paddy field..	1	0 13	
							1	2 17	

Lot	Name of Land	Particulars	Names of Claimants	Extent		A. R. P.
				A. R. P.	A. R. P.	
318	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota	0	0	4
319	Walawe Estate	Coconut garden contains 23 coconut trees, 1 jak tree, all about 35 years, and a temporary cadjan house	do.	0	2	26
320	Do.	Paddy field (abandoned) and low jungle	do.	1	2	0
						Paddy field (abandoned)
						Low jungle
						0 3 27
						0 2 13
						1 2 0
321	Do.	Garden and low jungle contains 6 coconut trees 20 years, 3 mango trees, 3 jak trees, 1 cadju tree, 1 lime tree, all about 10 years, and two temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) 2 cadjan houses claimed by A. P. Charlis Appu and (4) A. P. Jamis Appu, both of Bemniyanwila, Ambalantota	3	0	23
						Garden
						Low jungle
						0 3 11
						2 1 12
						3 0 23
322	Do.	Paddy field (abandoned)	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota	9	0	31
323	Do.	Garden and low jungle contains vegetables, 10 orange trees about 1 year, 2 temporary cadjan houses and one temporary mud house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) 3 temporary houses claimed by Kalubadanage Levandiris, (4) Kalubadanage Aranelis, (5) Suddapulgige Saradias and Rattambige Hendris Singho, all of Bemniyanwila, Ambalantota	1	2	36
						Garden
						Low jungle
						1 2 0
						0 0 36
						1 2 36
324	Do.	Garden contains 1 mango tree about 6 years, vegetables and one temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) Cadjan house claimed by P. Thomishamy of Bemniyanwila, Ambalantota	0	0	30
325	Do.	Garden contains 2 coconut trees about 2 years, 2 orange trees about 6 years, 2 lime trees about 6 years, 2 breadfruit trees about 2 years, 2 jak trees about 1 year, and a temporary thatched mud house	(1) Claimed by R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) Mud house claimed by U. H. Podusingho of Bemniyanwila, Ambalantota	0	2	36
326	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota	0	0	4
327	—	do.	do.	0	0	7
328	Walawe Estate	Garden contains vegetables and a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) Cadjan house claimed by Paranamanage Samel Appu of Bemniyanwila, Ambalantota	0	2	22
329	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	0	0	9
330	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota	0	1	39
331	Walawe Estate	Chena contains vegetables and 3 temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota; (3) 3 cadjan houses claimed by M. M. Thomas, (4) E. W. Edwin, (5) L. M. Hendrick Singho, (6) R. P. Migoris Appu, (7) J. P. Thomshami, all of Bemniyanwila, Ambalantota	7	1	15
332	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	0	0	16
333	Walawe Estate	Paddy field, chena, low jungle and garden (abandoned) contains a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) Cadjan house claimed by K. G. Mendis of Bemniyanwila, Ambalantota	90	2	6
						Paddy field
						Chena
						Low jungle
						Garden (abandoned)
						88 0 4
						0 2 35
						1 2 7
						0 1 0
						90 2 6
334	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota	0	0	21



Lot	Name of Land	Particulars	Names of Claimants	Extent	
				A. R. P.	A. R. P.
335	Walawe Estate	Garden and chena contains a mango tree about 8 years and a temporary thatched mud house ..	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Cultivation and house by M. A. Lewisham of Bemniyanwila, Ambalantota; (3) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	1 3 33	Chena .. 1 0 20 Garden .. 0 3 13 <hr/> 1 3 33
336	—	Channel ..	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	0 0 18	
337	Walawe Estate	Garden contains 4 coconut plants about 1 year, plantain bushes and a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota, (3) Cultivation and temporary house claimed by L. Lentis Appu and (4) H. K. Peter, both of Bemniyanwila, Ambalantota	0 1 31	
338	—	Drainage channel ..	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	0 0 32	
339	Walawe Estate	Garden contains a temporary cadjan house and 2 coconut plants about 6 months	(1) Claimed by R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota; (3) Cultivation and cadjan house claimed by W. Dionis of Bemniyanwila, Ambalantota	0 0 30	
340	—	Channel ..	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota	0 0 6	
341	—	do. ..	do. ..	0 0 12	
342	Walawe Estate	Paddy field ..	do. ..	24 2 12	
343	—	Channel ..	do. ..	0 0 17	
344	Walawe Estate	Garden contains 2 palmyra trees about 10 years, 1 lime tree about 5 years, a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota; (3) Cadjan house claimed by J. A. Wilson of Bemniyanwila, Ambalantota	0 1 8	
345	—	Channel ..	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota	0 0 12	
347	—	do. ..	do. ..	0 0 1	
348	—	do. ..	do. ..	0 0 2	
349	Walawe Estate	Paddy field ..	do. ..	2 0 19	
350	Do.	Paddy field (abandoned) ..	do. ..	5 2 12	
351	—	Channel ..	do. ..	0 0 6	
352	Walawe Estate	Paddy field and chena ..	do. ..	5 1 13	Paddy field.. 5 1 5 Chena .. 0 0 8 <hr/> 5 1 13
355	Do.	Chena contains 2 temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) Two cadjan houses claimed by J. Edwin Singho and (4) N. D. Charlis, both of Bemniyanwila, Ambalantota	202 2 23	
356	—	Channel ..	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota	0 0 2	
357	Walawe Estate	Paddy field and chena contains a temporary thatched mud house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa of Bemniyanwila, Ambalantota; (3) Mud house claimed by Parnamanage Podisingho of Bemniyanwila, Ambalantota	5 2 17	Paddy field.. 5 0 12 Chena .. 0 2 5 <hr/> 5 2 17
358	Do.	Garden contains 2 jak trees about 6 months, plantain bushes, vegetable and a temporary thatched mud house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota; (3) Cadjan house and cultivation claimed by W. A. Nandiyas of Bemniyanwila, Ambalantota	0 3 15	
359	Do.	Garden contains 6 jak trees, 3 mango trees, 2 imbul trees, all about 15-20 years, 2 pomegranate trees, 1 year, vegetables and a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota; (3) Cadjan house claimed by W. Sirisena and (4) B. L. Don Diyonis, both of Bemniyanwila, Ambalantota	1 1 0	

Lot	Name of Land	Particulars	Names of Claimants	Extent		A. R. P.
				A.	R. P.	
360	Walawe Estate	Gardens contains 1 mango tree about 10 years, 8 coconut trees about 1 year, 1 lime tree about 5 years vegetables and two temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa, Beminiyanwila, Ambalantota ; (3) 2 cadjan houses claimed by K. G. A. Saranehs, (4) H. T. Danapala, (5) K. G. A. Saun Appu, (6) H. T. Munneris, all of Beminiyanwila, Ambalantota	1	0 17	
361	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa, Beminiyanwila, Ambalantota	0	0 4	
362	Walawe Estate	Garden contains 3 coconut trees, 2 pomegranate trees, 1 lime tree, 2 orange trees, all about 1 year, 3 murunga trees about 5 years, plantain bushes and two temporary thatched mud houses and one mango tree about 8 years	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa, Beminiyanwila, Ambalantota, (3) Cultivation and the two temporary houses claimed by H. W. Jams, (4) J. K. David, (5) A. Andrayas Appuhamy, (6) H. L. Jinadasa, all of Beminiyanwila, Ambalantota	1	2 6	
363	Basna Ela	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa, Beminiyanwila, Ambalantota	0	2 28	
364	Do.	do.	do.	0	0 10	
365	Walawe Estate	Garden contains 8 coconut trees 10-15 years, 19 orange trees about 8 years, 2 mango trees about 6 years, 9 pomegranate trees, 6 umbul trees, all about 6 years, 1 tiled masonry house, 1 masonry house with zinc roof, one masonry well and two latrines with zinc roof and walls	do.	2	2 34	
366	Do.	Chena	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa of Beminiyanwila, Ambalantota	3	2 10	
367	Do.	Chena contains 3 temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa of Beminiyanwila, Ambalantota ; (3) 2 cadjan houses claimed by (4) R. P. Charles Appu and (5) Kalametiyyagamage Andirishamy, both of Beminiyanwila, Ambalantota	70	2 28	
368	Do.	Chena	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa of Beminiyanwila, Ambalantota	2	3 11	
369	Do.	do.	do.	5	0 15	
371	Do.	do.	do.	8	1 21	
372	Do.	Garden contains 37 orange trees about 8 years, 4 coconut trees about 6 years, plantain bushes and 2 temporary cadjan and mud houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa of Beminiyanwila, Ambalantota ; (3) Cadjan house claimed by W. E. P. Arnolis Appu of Beminiyanwila, Ambalantota	0	3 10	
373	Do.	Chena contains 2 temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa of Beminiyanwila, Ambalantota ; (3) 2 cadjan houses claimed by R. M. A. Babasingho and (4) W. P. Podisingho, both of Beminiyanwila, Ambalantota	9	1 13	
374	Do.	Garden contains 2 coconut trees about 10 years, 4 coconut trees about 1 year, plantain bushes and a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa of Beminiyanwila, Ambalantota ; (3) Cultivation and cadjan house claimed by H. K. Saradiyas of Beminiyanwila, Ambalantota	1	1 21	
375	—	Channel	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa of Beminiyanwila, Ambalantota	0	0 28	
376	Walawe Estate	Paddy field	do.	0	0 2	
377	Do.	do.	do.	0	0 2	
378	Do.	Chena	do.	0	0 7	
379	Do.	do.	do.	3	2 8	
380	—	Channel	do.	0	0 22	
381	Walawe Estate	Garden contains 4 coconut trees about 2 years, 2 lime trees about 2 years, 1 orange tree and 1 pomegranate tree, both about 1 year, vegetables and two temporary cadjan houses	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo ; (2) Leased to A. P. Ariyadasa of Beminiyanwila, Ambalantota ; (3) Cultivation and 2 cadjan houses claimed by S. Jayawickrama of Beminiyanwila, Ambalantota	0	2 36	

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		A. R. P.
				A.	R. P.	
382	Walawe Estate	Chena	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota	2	0	19
383	—	Channel	do.	0	0	8
384	—	do.	do.	0	0	0.5
385	—	do.	do.	0	0	0.4
386	Walawe Estate	Garden contains 13 coconut trees about 20 years, 4 murunga trees about 5 years and a thatched mud house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota; (3) Mud house claimed by D. Ediriwickrema of Bemniyanwila, Ambalantota	0	2	25
388	Do.	Chena contains a temporary cadjan house	(1) R. H. de Mel, c/o H. L. de Mel & Co., Chatham Street, Colombo; (2) Leased to A. P. Ariyadasa, Bemniyanwila, Ambalantota; (3) Cadjan house claimed by K. Jasim Appu of Bemniyanwila, Ambalantota	12	0	13
				844		1 0.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ambalantota Resthouse, on March 23, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri  
Hambantota, February 17, 1950.

A. B. S. N. PULLENAVEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister for Agriculture and Lands, under a delegation from His Excellency the Governor-General, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for raising of the Turuwila Tank Spill, to wit:—

Combined Supplement No. 1 to final village plan Nos. 521 and 395. Village—Wettankulama (Final village plan No. 395)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		A. R. P.
				A.	R. P.	
10	Wettankulamawela	Paddyfield	Silamburalage Banda and Silamburalage Punchirala, both of Wettankulama	0	0	2.4
11	Do.	do.	Kappuralage Ran Ethana of Selettumaduwa	0	0	7.1
12	Do.	do.	Wannihamige Kalu Ethana and Wannihamige Dimgiri Ethana, both of Selettumaduwa	0	0	13.7
13	Do.	do.	Baddaralage Suddaham of Selettumaduwa	0	0	13
14	Do.	do.	Kappuruhamige Ukku Banda of Selettumaduwa	0	0	15.1
15	Do.	do.	Wannihamige Ukkurala of Selettumaduwa	0	0	22.9
16	Do.	do.	Bandage Punchirala of Wettankulama	0	0	23.7
17	Do.	do.	Dewamitta Thero of Selettumaduwa	0	0	23.2
18	Do.	do.	Kapuralage Heen Banda of Wettankulama	0	0	22
19	Do.	do.	Kappuruhamige Ran Ethana of Wettankulama	0	0	25.7
20	Do.	do.	Punchibandage Mudiyanse of Wettankulama	0	0	29.7
21	Do.	do.	Ranhamige Kappurala of Wettankulama	0	0	28.6
22	Do.	do.	Keeralage Mudiyanse of Selettumaduwa	0	0	25.5
23	Do.	do.	Udayarege Kirihami of Selettumaduwa	0	2	29.8
24	Do.	do.	Udayarege Walliethana of Selettumaduwa	0	0	39.7
25	Do.	do.	Menikralage Kappurala of Selettumaduwa	0	0	36.5
26	Do.	do.	Dewamitta Thero of Selettumaduwa, Kappuralage Kappuruhami and Wannihamige Kirihami, both of Wettankulama	0	1	29.4
27	Do.	do.	Udayarege Walliethana of Selettumaduwa	0	2	1.7
28	Do.	do.	Menikralage Mohotala of Wettankulama	0	1	30.2
29	Do.	do.	Wannihamige Kirihami of Wettankulama	0	0	39.5
30	Do.	do.	Kappuralage Kappuruhami of Wettankulama	0	1	31
31	Do.	do.	Wannihamige Kirihami of Wettankulama	0	0	25.9
32	Do.	do.	Udayarege Walliethana of Selettumaduwa	0	0	20.8
33	Do.	do.	Menikralage Mohotala of Wettankulama	0	0	15.3
34	Do.	do.	Udayarege Kirihami of Selettumaduwa	0	0	22.1
Total				5	1	14.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Tirappane V.C. Office, on March 25, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Anuradhapura, February 18, 1950.

P. A. SILVA,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

LDB/6443

Notification of Land Kachcheri to select Persons to receive Permits.—(Middle-Class Ceylonese)

NOTICE is hereby give that the Assistant Government Agent, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9.30 a.m., on April 19, 1950, at Kurunegala Kachcheri to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

- Allotments will be confined to Middle-Class Ceylonese.
- All applications must reach the Assistant Government Agent at the Kurunegala Kachcheri on or before April 5, 1950.
- Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.
- Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.
- The selected allottee should reside on the land.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

Kurunegala, February 14, 1950.

Particulars of Land to be dealt with				Notification of Land Kachcheri to select Persons to receive Permits.—(Middle-Class Ceylonese)	
Lot	Village	Approximate extent		Crops for which land is suited	
		A.	R.		
40 ..	Moragahawewa	15	1	3	} Coconuts and fruit trees
41 ..	do.	3	0	20	
47 ..	do.	14	0	11	
49 ..	do.	27	2	24	
50 ..	do.	9	3	7	
55 ..	do.	9	3	30	
57 ..	do.	4	3	35	
66 ..	do.	6	3	21	
		91	2	31	

NOTICE is hereby given that the Land Kachcheri to select Middle Class allottees under the Land Development Ordinance, fixed for February 28, 1950, at the Tractor Station Office, Paranthan, and advertised in *Government Gazette* No. 10,067 (Part III) of January 27, 1950 (vide page 117 thereof) is hereby cancelled.

E. J. RAJARATNAM,  
Assistant Government Agent,  
for Government Agent, N. P.

The Kachechi,  
Jaffna, February 21, 1950.

## Land Redemption Notices

LD 4116

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Victor Joseph Harold Gunasekera, Assistant Government Agent, Kandy District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at Kandy Kachcheri, on March 24, 1950, at 3 p.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachechi,  
Kandy, February 20, 1950.

V. J. H. GUNASEKERA,  
Assistant Government Agent.

Schedule  
Preliminary plan No. A 1,459. Village—Kurukuttala and Kadawatgama (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Arpokuna Rata Imahena	Tea, contains jak and arecanut	G. M. Abdul Rahman of Kurukuttala, Kadugannawa	1	0	0
2	Pusselehena	Tea	do.	1	3	36
3	Tibbotuwa <i>alias</i> Malpelakumburahena	do.	do.	1	3	10

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

LD 4116

I, Victor Joseph Harold Gunasekera, Assistant Government Agent, Kandy District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at Kandy Kachcheri on March 24, 1950, at 3 p.m. and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachechi,  
Kandy, February 20, 1950.

V. J. H. GUNASEKERA,  
Assistant Government Agent.

Schedule  
Preliminary plan No. A 1,460. Village—Rammalaka

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Nikaange	Paddy field contains an earth well	L. B. Welivita, V. H. of Urulewatta Wasama, No. 34, Wattapola, Kadugannawa	0	1	37

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

LA 7019

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Kurunegala Kachcheri on March 23, 1950, at 9 a.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachechi  
Kurunegala, February 20, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

Schedule  
Preliminary plan No. A 991. Village—Mawatta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Hitinawatta	Coconut	(1) A. M. Goonatilaka, (2) A. M. Ran Banda, both of Mawatta, Polgahawela	2	0	15
2	Do.	do.	do.	3	0	17
3	Galketiyyawattenwatta	do.	do.	1	1	26

## Miscellaneous Land Notices

B 36

### Badulla District—V. P. 536—Kottalbedde, Medagangoda—lease of lots 201, 203, 205 and 208 for Mulberry cultivation

NOTICE is hereby given that the Government Agent, Uva, (hereinafter referred to as the Government Agent), will on March 22, 1950, at the Badulla Kachechi, at 10 a.m., sell by public auction the lease of the Crown lots described in the schedule hereto for a term of 99 years for mulberry cultivation.

2. The bidding will be on the premium. No bid below the upset premium indicated in the schedule against each lot will be accepted.

3. The annual rent per acre in respect of each lot will be Rs. 9.

4. The Government Agent, may, before accepting any bid, satisfy himself of the *bona fide* of the person making it and his ability to comply with the conditions of the lease. In suitable cases the Government Agent may refuse to accept such bid and continue the sale as if no such bid had been made.

5. The successful bidders shall, within ten days of being required to do so by the Government Agent, enter into an indenture of lease. In the event of his or their failure to do so or of any breach of conditions on which the bid was accepted the successful bidder or bidders shall be liable to forfeit any deposit made by him or them.

6. The lease will contain the following conditions amongst others:—

- (a) Rent Rs. 9 per acre per annum, subject to revision every 30 years;
- (b) The lessee shall use the land for the purpose of mulberry cultivation, and for no other purpose.
- (c) The lessee shall not sublet, sell, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lesser's behalf.

7. For any further particulars, application should be made to the Government Agent.

Plan	Lot No.	Description	Extent	Annual rent	
				Upset Premium per Acre	Rs.
				A.	R.
V. P. 536	201	Patana	5 0 8	Rs. 95	Rs. 9
V. P. 536	203	..	4 3 15	Rs. 94	Rs. 9
V. P. 536	205	..	5 0 11	Rs. 95	Rs. 9
V. P. 536	208	..	4 3 27	Rs. 95	Rs. 9

Colombo, February 20, 1950.

K. KANAGASUNDRAM,  
Acting Land Commissioner.





















නො. අඩවි නම	අයුම්	අයිති මිනිස්සුන්	මගක, අ.ර.ප.	මගක, අ.ර.ප.
322	වලංගු වූයේ .. (පෘථ) කුඹුරකි	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ පමණකි	9 0 31	
323	එම .. අවුරුද්දක් වසරකි දෙසැම්බර් 10 කද, කාමකාලික පොල් අතු ගෙයක් 2 කද, කාමකාලික වලංගු වූයේ සහ පලවිම් ආදිය වගාකරන ලදී වත්කම සහ සුරි බැඳිදකි	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ සහ පොල් අතු ගෙයක් (3) කේ අයිතිය. කෘතියන අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි කරුන්ගේ ලැබුණ දිවිසද, කර්මාන්තයේ අර්ථසේවකයන්, සුද්ද පුළුල්වූයේ සේවකයන්ගේ සහ සේවකයන්ගේ සේවකයන් සහ අමර්තය	1 2 36	වත්කම .. 1 2 0 සුරි බැඳිද 0 0 36 එකතුව .. 1 2 36
324	එම .. අවුරුද්ද 6 ක් පමණ වූ අම්බකයන්, පලවිම් ආදිය වගාකරන ලදී (කාමකාලික පොල් අතු ගෙයක්ද ඇති) වත්කම	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ සහ කාමකාලික පොල් අතු ගෙයක් අයිතිවාසිකම් කියන අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි පි. කෝමන්සාමි ගන අයිතිවර්තය	0 0 30	
325	එම .. අවුරුද්ද 2 ක් පමණ වූ පොල් ගස් 2 කද, අවුරුද්ද 6 ක් පමණ වූ දෙසැම්බර් 2 කද, අවුරුද්ද 6 ක් පමණ වූ දෙසැම්බර් 2 කද, අවුරුද්ද 2 ක් පමණ වූ දෙසැම්බර් 2 කද, අවුරුද්ද 2 ක් පමණ වූ පොල් ගස් 2 ක් සහ කාමකාලික පොල් අතු ගෙයක් වලංගු වූයේ වත්කම	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ සහ කාමකාලික පොල් ගෙයක් අයිතිවාසිකම් කියන අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි පු. එම්. පොලිසියකරු	0 2 36	
326	— .. ඇල ..	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ පමණකි	0 0 4	
327	— .. එම ..	එම ..	0 0 7	
328	වලංගු වූයේ .. පලවිම් වගාකරන ලදී කාමකාලික පොල් අතු ගෙයකි වත්කම	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ සහ පොල් අතු ගෙයක් අයිතිවාසිකම් කියන අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි පලවිම් ගන අයිතිවර්තය	0 2 22	
329	— .. ඇල ..	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ	0 0 9	
330	— .. ඇල ..	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ පමණකි	0 1 39	
331	වලංගු වූයේ .. පලවිම් සහ කාමකාලික පොල් අතු ගෙයක් වත්කම	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ සහ පොල් අතු ගෙයක් අයිතිවාසිකම් කියන අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි අ. ම. ඇම. කෝමන්, ඊ. බිලිලි, ඇමිමන්, ඇල්. ඇම. කෝමන් සිංහල, අර්. පි. මෝරිස් අප්පු සහ පේ. පි. කෝමන්සාමි	7 1 15	
332	— .. ඇල ..	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ පමණකි	0 0 16	
333	වලංගු වූයේ .. කාමකාලික පොල් අතු ගෙයක් ඇති කුඹුරක්ද, ගෙයක්ද, සුරි බැඳිදක් සහ වත්කම (පෘථ)	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ සහ කාමකාලික ගෙයක් අයිතිවාසිකම් කියන අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි කේ. ඊ. මෝරිස්	90 2 6	කුඹුර .. 88 0 4 ගෙය .. 0 2 35 සුරි බැඳිද .. 1 2 7 වත්කම (පෘථ) 0 1 0 එකතුව .. 90 2 6
334	— .. ඇල ..	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ පමණකි	0 0 21	
335	වලංගු වූයේ .. කාමකාලික පොල් අතු ගෙයක් වත්කම සහ වත්කම, එහි අවුරුද්ද 6 ක් වසරකි අම්බකයන්ද වේ	අම්බලන්තොට කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි සහ කාමකාලික ගෙයක් අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි අ. ම. පේ. පුම්ප් කාමි අයිතිකම් අයිතිය	1 3 33	ගෙය .. 1 0 20 වත්කම .. 0 3 13 එකතුව .. 1 3 33
336	— .. ඇල ..	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ පමණකි	0 0 18	
337	වලංගු වූයේ .. කාමකාලික පොල් අතු ගෙයක් කිසිද, අවුරුද්ද 1 ක් පමණ වගාකරන පොල් ගස් 4 ක් සහ පොල් පලතුරු කිසියම් වත්කම	අම්බලන්තොට කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන අම්බලන්තොට පමණකි, ම. මිල්ලි සහ කාමකාලික ගෙයක් අම්බලන්තොට බැමිනිය මල පදිංචි ඇල්. ටැන්ඩ්ස් අප්පු සහ එම්. කේ. පීටර් අයිතිකම් අයිතිය	0 1 31	
338	— .. බිස්නා ඇල ..	කවුරු නොමැති 280 වර්ග අයිතිවාසිකම් කියන්නන්ගේ පමණකි	0 0 32	

නො. ප්‍රධාන නම	අංශ	අයිතිකම්කරුන්ගේ නම	මහත, අ.ර.ප.	මහත, අ.ර.ප.
339	වලවෙමත්ත	.. නාවකාලික පොල් අතු ගෙයකින් සහ මාස රික් පමණ මසපැති පොල්ගස් දෙකකින් යුත් වත්තකි	ඉබ්බට් කපිටි නොමිමර 280* ම අයිති වාසි කම්කරුන්ගේ පමණකි, අම්බරන්කොට බැමිනියන්මිර, බිඳිලි. දියෝන්ස් මුල්ලට සහ නාවකාලික ගෙයට අයිතිවෘත්තකි	0 0 30
340	—	.. ඉෑර	.. කපිටි නොමිමර 280* ම අයිතිවෘසි කම්කරුන්ගේ පමණකි	0 0 6
341	—	.. එම	.. එම	0 0 12
342	වලවෙමත්ත	.. කුඹුර	.. එම	24 2 12
343	—	.. ඉෑර	.. එම	0 0 17
344	වලවෙමත්ත	.. නාවකාලික පොල් අතු ගෙයකින්ද, අවුරුදු 10ක් පමණ මසපැති කල්ගස් දෙකකින්ද, අවුරුදු 5ක් පමණ මසපැති දෙකකින්ද යුත් වත්තකි	ඉබ්බට් කපිටි නොමිමර 280* ම අයිති වාසි කම්කරුන්ගේ පමණකි, නාවකාලික ගෙයට අම්බරන්කොට බැමිනියන්මිර ජේ. ඒ. පීලියන් නැමැත්තා අයිතිවෘත්තකි	0 1 8
345	—	.. ඉෑර	.. කපිටි නොමිමර 280* ම අයිතිවෘසි කම්කරුන්ගේ පමණකි	0 0 12
347	—	.. එම	.. එම	0 0 1
348	—	.. එම	.. එම	0 0 2
349	වලවෙමත්ත	.. කුඹුර	.. එම	2 0 19
350	එම	.. කුඹුර (පාරි)	.. එම	5 2 12
351	—	.. ඉෑර	.. එම	0 0 6
352	වලවෙමත්ත	.. කුඹුර සහ හේන	.. එම	5 1 13
				කුඹුර .. 5 1 5
				හේන .. 0 0 8
				<u>එකතුව .. 5 1 13</u>
355	එම	.. නාවකාලික පොල් අතු ගෙවල් දෙකකින් යුත් හේනකි	ඉබ්බට් කපිටි නොමිමර 260* ම අයිති වාසි කම්කරුන්ගේ පමණකි, අම්බරන්කොට බැමිනියන්මිර ජේ. ඒ. ඇබ්බේ සිංහආ සහ ඇන්. ඩී. වාරල්ස් නැමැත්තන් නාවකාලික පොල් අතු ගෙවල් දෙකකට අයිතිවෘත්තකි	202 2 23
356	—	.. ඉෑර	.. කපිටි නොමිමර 280* ම අයිතිවෘසි කම්කරුන්ගේ පමණකි	0 0 2
357	වලවෙමත්ත	.. නාවකාලික මැටි ගෙයකින් යුත් කුඹුරු සහ හේන ඉබ්බට්	ඉබ්බට් කපිටි නොමිමර 280* ම අයිති වෘත්තකරුන්ගේ පමණකි, මැටි ගෙයට අම්බරන්කොට බැමිනියන්මිර පරන මානගේ පොම්බිංකොට්ටා අයිතිවෘත්තකි	5 2 17
				කුඹුර .. 5 0 12
				හේන .. 0 2 5
				<u>එකතුව .. 5 2 17</u>
358	එම	.. නාවකාලික මැටි ගෙයකින්ද, මාස රික් පමණ මසපැති කොණ්ඨ දෙකක්ද, කෙසෙල් පුරු කපයකින් සහ එරමුලු පැරැමි මිලින් යුත් වත්තකි	ඉබ්බට් කපිටි නොමිමර 280* ම අයිති මුහුණකම්කරුන්ගේ පමණකි, නාවකාලික මැටි ගෙයට සහ මැටිල්ලට අම්බරන්කොට බැමිනියන්මිර, බිඳිලි. ජේ. ශාන්දියන් අයිතිවෘත්තකි	0 3 15
359	එම	.. නාවකාලික පොල් අතු ගෙයකින්ද, අවුරුදු 15 කට 20 පමණ මසපැති කොණ්ඨ 6කින්ද, අඹ 3කින්ද, අවුරුදු 2කින්ද, අවුරුදු 1ක් පමණ මසපැති දෙකකින් සහ එරමුලු මැටිල්ලකින් යුත් වත්තකි	ඉබ්බට් කපිටි නොමිමර 280* ම අයිති වෘත්තකරුන්ගේ පමණකි, මැටිල්ලට සහ නාවකාලික පොල් අතු ගෙයට අම්බරන්කොට බැමිනියන්මිර, බිඳිලි. ඩී. ඩයෝන්ස් සහ ඩී. ඇල්. දයෝන්ස් අයිතිවෘත්තකි	1 1 0
360	එම	.. නාවකාලික පොල් අතු ගෙවල් දෙකකින් සහ අවුරුදු 10 පමණ මසපැති ඉබ්බට් ගෙයකින්ද, අවුරුදු 1 පමණ මසපැති පොල්ගස් 8කින්ද, අවුරුදු 5ක් පමණ මසපැති දෙකකින් සහ එරමුලු මැටිල්ලකින් යුත් වත්තකි	ඉබ්බට් සහ මැටිල්ලට කපිටි නොමිමර 280* ම අයිතිවෘත්තකරුන්ගේ පමණකි, නාවකාලික පොල් අතු ගෙවල් දෙකට අම්බරන්කොට බැමිනියන්මිර, ජේ. ඒ. සරණේලිස්, එම්. ඩී. ඩයෝන්ස්, ජේ. ඒ. පවුල්ලු සහ එම්. ඩී. මිනේරිස් සහ අරමුලුන් අයිතිවෘත්තකි	1 0 17
361	—	.. ඉෑර	.. කපිටි නොමිමර 280* ම අයිතිවෘසි වෘත්තකරුන්ගේ පමණකි	0 0 4
362	වලවෙමත්ත	.. නාවකාලික මැටි ගෙවල් දෙකකින් සහ අවුරුදු 1ක් පමණ මසපැති පොල්ගස් 3කින්ද, දෙබඩගස් 2කින්ද, දෙකිගස්, දෙලුමාස් 2ක් සහ මුරුංකාගස් 3කින්ද, අවුරුදු 8ක් පමණ මසපැති ඉබ්බට් ගෙයකින්ද ඉෑර	ඉබ්බට් කපිටි නොමිමර 280* ම අයිති වෘත්තකරුන්ගේ පමණකි, මැටිල්ලට සහ නාවකාලික මැටි ගෙවල් දෙකට අම්බරන්කොට බැමිනියන්මිර, එම්. බිඳිලි. ජේ. ඩී. ජේ. කේ. බිඳිලි, ජේ. අයුල්ලුන්ගේ පුත්‍රයා මි. ඩී. ඇල්. ඒ. ඩයෝන්ස් සහ අරමුලුන් අයිතිවෘත්තකි	1 2 6

නො. ඉඩමේ නම	අංශ	ඉඩම් කි.මී.වලින්	පහසු, ඉ.රු.ප.
363 බිස්නාආර	ආර	කවුටි නොමිල 280 වග ඉඩම්වලට කම්කරුවන්ගේ පමණකි	0 2 28
364 එම	එම	එම	0 0 10
365 වලවෙමන්ක	බද්දුරුලු රථ හෙවිලි ගෙය කින්ද, වකරන් හෙවිලි ගෙයකින්ද, වකරන් හෙවිලි කරනුරුලු කන්කුඩස් දෙකකින්ද, බද්දුරුලු ලීදකින් හෙ ඉවුරුලු 10 සිම 15 දක්වා වගසැනි පොල්ගස් 8 කින්ද, ඉවුරුලු 8 ක් පමණ වගසැනි දෙවිලි ගස් 19 කින්ද, ඉවුරුලු 6 පමණ වගසැනි දෙවිලි 2 කින්ද, ඉවුරුලු 6 ක් පමණ වගසැනි දෙවිලිගස් 9 කින්ද, ඉවුරුලු 6 කින්ද දැනට වගසැනි	එම එම	2 2 34
366 එම	හේන	කවුටි නොමිල 280 වග ඉඩම්වලට කම්කරුවන්ගේ පමණකි	3 2 10
367 එම	නාවකාලික පොල්ආභු ගෙවිලි භුගනින් යුත් හේනකි	නාවකාලික පොල්ආභු ගෙයකට හෙ ඉවුරුලු කවුටි නොමිල 280 වග ඉඩම්වලට කවුටි නොමිල 280 වග නාවකාලික පොල්ආභු ගෙවිලි දෙකකට ඉවුරුලු කවුටි බුමිනියන්වල ආර්. පී. වැරිලිස් ආපසු හෙ කවුටිවගසැනිගේ ආර්දීර්ගාමි දැනට වගසැනිගේ කවුටි නොමිල 280 වග ඉඩම්වලට කම්කරුවන්ගේ පමණකි	70 2 28
368 එම	හේන	කවුටි නොමිල 280 වග ඉඩම්වලට කම්කරුවන්ගේ පමණකි	2 3 11
369 එම	එම	එම	5 0 15
371 එම	එම	එම	8 1 21
372 එම	නාවකාලික පොල්ආභු හෙවිලිකරනු රථග මැටි ගෙවිලි දෙකකින් හෙ ඉවුරුලු 8 පමණ වගසැනි දෙවිලිගස් 37 කින්ද, ඉවුරුලු 6 පමණ වගසැනි පොල්ගස කින්ද කෙසෙල් පඳුරු කිපස කින් යුත් වගසැනි	නාවකාලික ගෙයකට හෙවිලි හෙ ඉවුරුලු කවුටි නොමිල 280 වග වගසැනි කම්කරුවන්ගේ පමණකි, නාවකාලික පොල්ආභු ගෙයකට ඉවුරුලු කවුටි බුමිනියන්වල බුමිලි. ඊ. පී. ආර්ගෝලීස් ඉපසු ඉඩම්වලට කවුටි	0 3 10
373 එම	නාවකාලික පොල්ආභු ගෙවිලි දෙකකින් යුත් හේනකි	ඉවුරුලු කවුටි නොමිල 280 වග ඉඩම් වගසැනි කම්කරුවන්ගේ පමණකි, නාවකාලික ගෙවිලි දෙකට ඉවුරුලු කවුටි බුමිනියන්වල ආර්. ආම්. ඒ. බුබුකුණු හෙ බුමිලි. පී. පොම්බුකුණු හෙ ඉවුරුලු කවුටි බුමිනියන්	9 1 13
374 එම	නාවකාලික පොල්ආභු ගෙය කින් හෙ ඉවුරුලු 10 පමණ වගසැනි පොල්ගස් 2 කින්ද, ඉවුරුලු 1 පමණ වගසැනි පොල්ගස් 4 කින්ද, කෙසෙල් පඳුරු කිපසකින්ද යුත් වගසැනි	ඉවුරුලු කවුටි නොමිල 280 වග ඉඩම් වගසැනි කම්කරුවන්ගේ පමණකි, නාවකාලික ගෙයකට හෙවිලි ඉවුරුලු කවුටි බුමිනියන්වල එම්. ආර්. ආර්. ගේ ඉඩම් වගසැනි කම්කරුවන්ගේ	1 1 21
375 —	ආර	කවුටි නොමිල 280 වග ඉඩම්වලට කම්කරුවන්ගේ පමණකි	0 0 28
376 වලවෙමන්ක	කුමුර	එම	0 0 2
377 එම	එම	එම	0 0 2
378 එම	හේන	එම	0 0 7
379 එම	එම	එම	3 2 8
380 —	ආර	එම	0 0 22
381 වලවෙමන්ක	නාවකාලික පොල්ආභු ගෙවිලි දෙකකින් යුත් ඉවුරුලු 2 ක් පමණ වගසැනි පොල්ගස් 4 ක් හෙ දෙවිලි ගස් 2 කින්ද, වගසැනි ඉවුරුලු 2 ක් පමණ ආම් දෙවිලිගසක් හෙ දෙවිලි ගසක්ද ආම් වලවෙලු 6 වග වලින් වගසැනි කරනුරුලු වගසැනි	ඉවුරුලු කවුටි නොමිල 280 වග ඉඩම් වගසැනි කම්කරුවන්ගේ පමණකි, නාවකාලික ගෙවිලි දෙකට හෙ වැවිලිලට ඉවුරුලු කවුටි බුමිනියන්වල ආර්. ආර්. ආර්. ගේ නාවකාලික ඉඩම්වලට කවුටි	0 2 36
382 එම	හේන	කවුටි නොමිල 280 වග ඉඩම්වලට කම්කරුවන්ගේ පමණකි	2 0 16
383 —	ආර	එම	0 0 8
384 —	එම	එම	0 0 5
385 —	එම	එම	0 0 4
386 වලවෙමන්ක	නාවකාලික මැටි ගෙයකින් හෙ ඉවුරුලු 20 ක් පමණ වගසැනි පොල්ගස් 13 කින්ද, ඉවුරුලු 5 ක් පමණ වගසැනි වුරුගසක් 4 කින්ද යුත් වගසැනි	ඉවුරුලු හෙ වැවිලිලට කවුටි නොමිල 280 වග ඉඩම්වලට කම්කරුවන්ගේ පමණකි, මැටි නාවකාලික ගෙයකට ඉවුරුලු කවුටි බුමිනියන්වල බුමි. ආර්. ආර්. ගේ ඉඩම්වලට කවුටි	0 2 25







**அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்.**

டொமபெ சிங்கள ஆணைபாடசாலைக்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்தது இல A 2,651. குறிச்சி—டெக்கற்றன்.

துணை	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாரியின் பெயர்	விசாலம்.
1	கொடபொற்கூறாவத்த அல்லது தவடக்கூறாவத்த	20 வரூப 13 தெனையும, 5 வரூப 4 தெனையும, 25 வரூப 6 பலாவும், 2 வரூப ஒரு கச்சுமரமும், வேயந்த கல வீடொன்றும், ஒரு மணற் கிணறும், ஒரு கூரையிலலா மண ககக்சுசு கொண்ட ஓர் தோட்டம்	உரித்தாரியின் பெயர்	ஏ. ஹ. ப. 0 1 3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனது செய்யுமபடி (அத்தி. 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எண்க்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஹ) (மாசுசு) பங்குனி மாதம் 20 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக் கு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லுமபடி இத்தனல் அவாகளித்தறி கேட்டுக்கொள்ளப் படுகின்றது.

கொழும்புக் கச்சேரி, 1950 ம (ஹ) (பெருவரி) மார்ச்சி 20 ந உ. எஸ். ஜே வலபிறற், உதவி அரசாட்சி ஏசுவர்.

ஒரு அரசாங்க வயோதிப்பாலைக்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்தது இல. A 2,694 குறிச்சி—நிலப்பொன் (பகுதி)

துணை	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாரியின் பெயர்	விசாலம்.
1	குறுணடுச்சு ஒவிறற், அநதாரணியோவிறற் மகாலிபட்ட, நாரூறெனபிறற் தெருவில் அசெஸமெற்ற இலக்கம் 1 உள்ள காணி	தோட்டம், டெலியாவில் 4 வரூபங்களும் 5 வரூபங்களும் சென்ற 2 தெனையும, 8 வரூபுகொன்ற ஒரு மாமரமும், கற்கலால் கட்டப்பட்ட 4 கிணறும், 3 காந்தக்கொடிகளும் உள்ளன	கே. டி. ஏ. எடவட், கிரிபட்	5 0 36

எடுத்துக்கொள்வதற்கான எத்தனதுசெய்யுமபடி (203 ம பகுதி) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரி எண்க்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஹ) (மாசுசு) பங்குனி மாதம் 20 ந தேதியிலன்று முற்பகல் 10 30 மணிக் கு இநதக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லுமபடி இத்தனல் அவாகளித்தறி கேட்டுக்கொள்ளப் படுகின்றது.

கொழும்புக் கச்சேரி, 1950 ம (ஹ) (பெருவரி) மார்ச்சி 20 ந உ. எஸ். ஜே வலபிறற், உதவி அரசாட்சி ஏசுவர்.

டெஹிவலை மிருக்க காட்சிசாலை விரிவிப்பதற்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத்தது இல A 2,688 குறிச்சி—நிதிமலை (பகுதி)

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாரியின் பெயர்	விசாலம்.
1	கெற்றகெல்கூறாவத்த அல்லது மாற்கூறாவத்த, அல்லது நுக்கூறாவத்த, அல்லது அம்பகூறாவத்த, குவாறி ரேட்டவளவு இல 170/1 ம, 170/2 ம	15-30 வரூப 94 தெனையும, 5-10 வரூப 34 தெனையும, 20-30 வரூப 6 பலாவும், 25 மாமரங்களும், 2-10 வரூப 41 பலாக்கன்றுகளும் 3-5 வரூப 11 மாங்கனறுகளும், 10-30 வரூப 20 கச்சு மரங்களும், 20 வரூப 2 கொற்ககா மரமும், 10 வரூப ஓர் றட்டெல், ஓர் கெபெல்லா, ஓர் வெறலும், 2 பூவரசும், 30 வரூப 2 டியுல் மரமும், 5 வரூப 3 புளிய மரமும், ஓர் அம்பிறலா மரமும், ஒரு முருங்கையும் 3 வரூப 2 உருறெசாவும், 3 தித்திப்பனையும், 2-5 வரூப 3 கமுகும் 3 வரூப 31 தோடையும், 3-5 வரூப 6 எலுமிச்சையும், 2-5 வரூப 11 பப்பா மரங்களும், 28 வாழைக்கூட்டும், ஓர் மூங்கிலக்கூட்டும், ஓர் வேயந்த மண வீடும், கிடுகாலும் துத்தநாகத் தகட்டாலும் வேயந்த ஓர் மண வீடும், துத்தநாகத்தால் வேயந்தவோர் மண வீடும், ஓட்டுக் கற்கக்சுசொன்றும், முகப்புக்கொண்டவோர் கற் கிணறுக்கொண்டவோர் தோட்டம்	எஸ் ஜோன் பெற்றெற், குவாறி ரேட்ட, நிதிமலை, டெஹிவலை	2 1 39 1
2	மீகாவத்தை, குவாறி ரேட்டவளவு, இல 174	30 வரூப ஓர் பலாவும், 10 வரூப 2 கப்பொக் மாங்களும், 8 வரூப ஒரு டெஹுன் மரமும், 5 வரூபமுள்ள ஓர் விலவையும், ஒரு குவா மரமும், 3 வரூப ஓர் பப்போ மரமும், ஓர் ஓட்டுக் கல் வீடும், ஓட்டால் வேயந்த ஓர் காகக் கொட்டிலும், மடக்கூரையுள்ள ஒரு கற் ககக்சுசும், முகப்புள்ள ஓர் கற் கிணறுக்கொண்ட வோர் தோட்டம்	பி டேவிட் சிலவா, இல. 183, பிரதம அலுத்தகமா	0 0 27.7
3	மீகாவத்தை, குவாறி ரேட்ட, வளவு, இல 178	30 வரூபுகொண்ட ஒரு வல்டெல்லும், ஒரு மாவும, 3 தெனையும, 25 வரூப 2 கச்சும், 2 கல்முல்ல மரமும், 5 வரூப 2 ஆத்ததாவும், 2 எலுமிச்சையும், 3 வாழைக்கூட்டும், ஓட்டுக் கல் கட்டிடமும், துத்தநாகத்தால் வேயந்த ஓர் மண கற்கக்சுசுகொண்டவோர் தோட்டம்	எம் ஏ பொற்றந்து, இல. 291, மேட்டுத் தெரு, கற்கமபிறறியா, டெஹிவலை	0 0 36.6
4	மீகாவத்தை, குவாறி ரேட்ட, வளவு, இல 180 ம, 180A ம	10-30 வரூப 4 தெனையும, 10 வரூப ஒரு புளியும், 3 பலாவும், 5 வரூப ஒரு அம்பிறெல்லாவும், ஒரு விலவையும், 20 வரூப ஒரு முருங்கையும், 3-8 வரூப 3 தெலுன் மரமும், 3 வரூப ஒரு மாமரமும், 2 எலுமிச்சையும், 2 வரூப ஓர் றட்டெல் கன்றும், 3-10 வரூப 4 பப்பா மரங்களும், 8 வாழைக்கூட்டங்களும், 2 ஓட்டுக் கல் வீடுகளும், துத்தநாகத்தால் வேயந்த ஓர் கல் ககக்சுசும், முகப்போடு ஒரு கற் கிணறும், ஓர் கல்லாற் கட்டப்பட்ட நீர்த்தொட்டியும், ஓட்டால் வேயந்த ஓர் கொட்டிலுக்கொண்டவோர் தோட்டம்	என் எல் ஏ. ஜேமல் சிஞ்சோர், இல 180, குவாறி ரேட்ட, நிதிமலை, டெஹிவலை	0 0 34.1
5	மாதங்காவத்தை அல்லது டெக்கம்பொட அப்புக்காமிலக்கேசன், அத்தப்பத்த ரேட்ட, இல 15	15-30 வரூப 6 தெனையு, 3-10 வரூப 30 தெனையு, 30 வரூப ஒரு பலாவும், ஒரு டியுல் மரமும், 5-10 வரூப 12 பலா, 10 தோடையும், 8 எலுமிச்சையும். 10-30 வரூப 14 மாவும, 12 கச்சும், 10 வரூப ஒரு றட்டெல்லும் 14 முருங்கையும், 15 வரூப ஓர் புளியும், ஒரு கொஹம்பாவும், 20 வரூப ஒரு விலவையும், 8 வரூப ஒரு மாஹும், ஒரு கெரகெலாவும், 5 வரூப 2 டெஹுன் மரமும், 2 றட்டொம்பா மரமும், 7 வரூப ஒரு பிலினும், 2-10 வரூப 4 ஹலயிலலா மரங்களும் 2-5 வரூப 2 ஜம்பு மரமும், 49 வாழைகளும், 3 ஓட்டால் வேயந்த கல் வீடுகளும். துத்தநாகத்தால் வேயந்த 2 கற் ககக்சுசும், முகப்போடு ஒரு கற் கிணறும், ஓர் நடைப்பாதையுக்கொண்டவோர் தோட்டம்	ஸ்ரீமதி எல். சி. மறறிடா உ அலவில, இல. 15, அத்தப்பத்த ரேட்ட, நிதிமலை, டெஹிவலை	2 1 25.3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தி 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (ரூ) (மாசு) பங்குளி மாதம் 20 ந தேதியிலன்று காலை 11 மணிக்கு இக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி, எஸ். ஜே. வல்பிறற,  
1950 ம (ரூ) (பெப்பிரவரி) மாதமீ 21 ந உ. உதவி அரசாட்சி ஏசண்டு

கிராமம் பெருப்பித்தலை என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணிகளை, அஃதாவது :-

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்படத்தது இல	அளவு	விவரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
45	சியம்பலாப்பே நோட்டம்	20-40	வருஷஞ்சென்ற தெனை மரங்களும், வேயப் ப. மண குடிசை ஒன்றுமுள்ள ஒரு தெனைத் தோட்டம்	எல் ரெப்பே பெரெறு, டெல்கொடை, எல் ஹேறறு 1 2 7	எ. ரூ ப.	
48	ஷெ	1-50	வருஷஞ்சென்ற தெனை மரங்களும் கல் றேட்டு ஒரு பகுதியுமுள்ள ஒரு தெனைத் தோட்டம்	என். எல் கியு. மெனாடிஸ், எல் டி. சிலவாவின் மகள், மெனாடிஸ் புறகறா, இம்பீரியல் வங்கி, கொழும்பு	2 0 37	
49	ஷெ	ஷெ	ஷெ	ஷெ	ஷெ	1 0 37

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி. 203 ம அதிகாரத்தில் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (ரூ) (மாசு) பங்குளி மாதம் 22 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு இக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி, எஸ். ஜே. வல்பிறற,  
1950 ம (ரூ) (பெப்பிரவரி) மாதமீ 18 ந உ. உப அரசாட்சி ஏசண்டு

மகாறகம் ஆசிரியர் பாடசாலைக்கு என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணியை, அஃதாவது :-

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்படத்தது இல	அளவு	விவரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	மகாமேகவத்த	35	வருஷ 103 தெனையும், 10 வருஷ ஓர் ஜம்பு மாறும், 15 வருஷ ஓர் வேம்பும், 10 வருஷ 3 பலாவும், 5 வருஷ 3 பலாவும், ஒரு வருஷ 4 பலாக்கனறுகளும், 12 வருஷ ஓர் ரப்பலாவும், 6 மாத வோர் பப்பா கன்றென்றும், ஒரு வருஷ 3 பப்பாவும், சில வாழைக்கூட்டங்களும், 5 ஓடுக கற கட்டிடங்களும், 3 கல்லால் கட்டிய நீர் தொட்டிகளும், ஓர் கற கிணறும், 8 நிரந்தரமற்ற கட்டிடங்களும், 9 கொங்கிறீற மின்சாரத் தூண்களும், ஓர் கொடி லத்தம்பறும், 5 கற பதித்த நிலங்களும் ஓர் மரப் பட்டைத் தூணும், 4 இரும்புத் தூண்களும் கொண்டலேராத தோட்டம்	எ டீ. அபெய்வாடென், பிறக கிருசி, மகாறகம்	2 2 32 8	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தி 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (ரூ) (மாசு) பங்குளி மாதம் 22 ந தேதியிலன்று காலை 11 மணிக்கு இக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி, எஸ். ஜே. வல்பிறற,  
1950 ம (ரூ) (பெப்பிரவரி) மாதமீ 21 ந உ. உதவி அரசாட்சி ஏசண்டு

மஹாறகம் பொலில் லத்தனத்துக்கும் மனைகளுக்கும் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணியை, அஃதாவது :-

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்படத்தது இல	அளவு	விவரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	மகாமேகவத்த	32	வருஷ 22 தெனையும், 2 வருஷ ஓர் முருங்கையும், 5 வருஷ ஓர் பப்பா மாறும், 2 மாசு 3 பப்பா கனறுகளும், ஓர் வாழைக்கூட்டமும், 9 ஓடுக்கல் கட்டிடங்களும், 2 கற கிணறுகளும், தண்ணீர் சோத்து வைத்திருக்கவேண்டிய ஓர் கட்டிடமும், இரண்டு மதில்களும், பட்டைக்கூரிய 2 கறநீராந்திகளும், ஓர் மரப்பட்டையும், கல்லால்க் கட்டப்பட்ட ஓர் நீர்வாய்காலுங்கொண்டலேவோர் தோட்டம்	எ டீ அபெய்வாடென், கிருசி, மகாறகம்	1 0 3	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தி 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (ரூ) (மாசு) பங்குளி மாதம் 22 ந தேதியிலன்று காலை 11 30 மணிக்கு இந்நகர் கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி, எஸ். ஜே. வல்பிறற,  
1950 ம (ரூ) (பெப்பிரவரி) மாதமீ 21 ந உ. உதவி அரசாட்சி ஏசண்டு

தேவால தெருவை அகட்டுற என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணியை, அஃதாவது :-

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்படத்தது இல	அளவு	விவரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	நகாலந்த, தேவால தெருவில் அசெலமெனது இலக்கம் 1ல ஒரு பகுதி	30	வருஷஞ்சென்ற ஒரு அம்பறெல்லா மாறும், 25 வருஷஞ்சென்ற 4 பலாமாங்களும், 3-5 வருஷஞ்சென்ற 2 பலாமாங்களும், 1-3 வருஷஞ்சென்ற 2 மாமாங்களும், 10 வருஷஞ்சென்ற ஒரு கொக்கோ மாறும், 50 வருஷஞ்சென்ற ஒரு தெனையும், 3 வருஷஞ்சென்ற 2 வாழைச் செடிகளும், 3 பப்பா மாங்களும், ஒரு வருஷஞ்சென்ற 2 முருங்கையும், ஒரு வருஷஞ்சென்ற 4 எலுமிச்சையும், 8 வருஷஞ்சென்ற ஒரு புளிய மாறும், 5 வருஷஞ்சென்ற ஒரு வாத்தப்பங்க மாறும், 3-6 வருஷஞ்சென்ற 5 கோப்பி மரங்களும், ஓடு பொட்ட சிங்க மண கட்டையும் உள்ளன	கணகாணிகே குலரத்தன, கணகாணிகே றுய்சேன, கணகாணிகே குலசேன, டெலூவீலை	0 0 9 87	

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
2 நாகஹாலந்த, தேவால தெருவில் அசெல மென்ற இலக்கம் 3 உளளதில் ஒரு பகுதி	தோட்டத்தில் 30 வருஷஞ்சென்ற 4 தெனீயும், 10 வருஷஞ்சென்ற ஒரு நாவா மரமும், 5-10 வருஷஞ்சென்ற 2 அனேன மரங்களும், 5-15 வருஷஞ்சென்ற 6 மாமாங்களும், 15 வருஷஞ்சென்ற ஒரு கோள் மரமும், 10 வருஷஞ்சென்ற ஒரு மாடற்றிய மரமும், 5 வருஷஞ்சென்ற ஒரு பிலின மரமும், 5 வருஷஞ்சென்ற ஒரு பாம மரமும் உளளன	கோற்றே மெற்குக்கே பெள வின பெரெரா, 3 தேவாலதெரு, பீற்றெற்ற முல்ல, வெல்லம்பிட்டிய, ஹறமானில பெரெரா, பிரெளஸ தெரு, கொல நாவ, வெல்லம்பிட்டிய	0 0 3'75

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம பகுதி) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம னூ (மாச) பங்குனி மாதம் 31 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிகு இருந்த கச்சேரியில் எழுப்பப்பட்ட தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடனதைகளினது தன்மையையும் அவவுடனதைகளுக்காய்த தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழும்புக் கச்சேரி, 1950 ம னூ (பெபிரவரி) மாதம் 14 ந உ. எஸ். ஜே வல்பிறை, உதவி அரசாட்சி ஏசனாடு.

மதுபானத் தீவைக் கமிஷனருக்கு கருத்துறையில் வேண்டியதான இரண்டு ரூபாய் எனவும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாரச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

துணை. காணியின் பெயர்.	விபரம்.	விசாலம். ஏ. மு. ப.
பிரதம்படத்து இல : A 2,555.	குறிச்சி—தேசனதிர கருத்துறை (கருத்துறை நகர சபை) எல்லைக்குட்பட.	விசாலம்.

துணை. காணியின் பெயர்.	விபரம்.	விசாலம். ஏ. மு. ப.
2 பறதெயயகஹவத்த கோயில் வீதியிலுள்ள இறை இலக்கம் 97/1 ன ஓர் பகுதியும், இறை இலக்கம் 97 ம	கருத்துறை வடக்கிலுள்ள பெருமா வாசல சறலியல் சிலவாவுக்கும், மேற்படி அலபின சிலவாவுக்கும் உரித்தாகச் சொல்லப்படும் காணி, இதற்குள் 50 வருஷ 398 தெனீமரங்களும், 5 பலாமரமும், ஒரு ராபலாவும், 25 வருஷ 65 கமுமரமும், ஒரு ஹலமரமும், 2 பலாமரமும், ஒரு மாடம் மரமும், 89 தெனீமரமும், 1 மங்குலனீ மரமும், 15 வயதுள்ள 56 கமுமரமும், 1 போம்ப மரமும், 2 பிலின மரமும், பகமி மரமும் ஒரு னுனுமிதெல்ல மரமும், ஒரு ராபலாவும், ஒரு விலலுத்தமரமும், 10 வருஷ 59 தெனீமரமும், 2 கித்துள மரமும், 2 ராபலாவும், ஒரு மடு மரமும், ஒரு நடலாவல்ல மரமும், 3 ஹலமில்ல மரமும், ஒரு மூனமல மரமும், ஒரு எம்பில்ல மரமும், ஒரு கிளிப்படி மரமும், 5 வருஷ 27 கமுமரமும், 29 தெனீமரமும், ஒரு கொட்டன மரமும், 2 எனுமிச்சை மரமும், ஒரு பிராசன மரமும், ஒரு அனேத் மரமும், 3 மாங்கனும், 5 கித்துள மரமும், ஒரு ஜம்பு மரமும், ஒரு ராபலாவும், 6 தோடையும், ஒரு கருவேப்பமாமும், 6 கோப்பிச் செடியும், 11 பப்பாசி மரமும், 50 வருஷ ஒரு அரச மரமும், 6 வாழை அடிகளும், 7 நிரந்தரக் கட்டிடமும், 2 நிரந்தரக் கற்கக்கூசும், தற்கால சோ மானத்தோடிக் குகும் 2 நிரந்தரக் கட்டிடமும், கற்களால் கட்டப்பட்ட 2 கிணறும், ஒரு கற்தானும், கறசவாக்களும், கறகான்களும், பற்றறி இருக்கும் சவாக்களும், ஒரு அரசடிக் கோவிலும், வீதியின் ஒரு பகுதியுமுண்டு	4 0 20

3 பறதெயயகஹவத்த, கோயில் வீதியிலுள்ள இறை இலக்கம் 99 ம, 101 ம	கருத்துறை வடக்கிலுள்ள “ திலிவு ” வில் வசிகும் மிசில ரச்சேல லோரு பெற்றேரு குணரத்தின என்பவருக்கு உரித்தாகச் சொல்லப்படும் காணி, இதற்குள் 40 வருஷ 34 தெனீமரமும், 5 பலாமரமும், 20 வருஷ 7 தெனீ மரமும், 15 வருஷ 17 கமுமரமும், ஒரு மடு மரமும், ஒரு ரட்டமூமல மரமும், 10 வருஷ ஒரு தெனீ மரமும், ஒரு மங்குலனீ மரமும், ஒரு பிலின மரமும், 5 வருஷ 10 கமுமரமும், ஒரு பெலி மரமும், ஒரு தோம்ப மரமும், ஒரு அனேத் மரமும், 2 வருஷ 2 பப்பாசி மரமும், தற்காலைய சோமானத்தோடு இருக்கும் 9'7 நிரந்தரக் குகும் ஒரு நிரந்தரக் கட்டிடமும், ஒரு நிரந்தரக் கக்கூசுமுண்டு	0 2 19'5
--	--	----------

4 இறை இலக்கம் இல்லாத வீதி	கருத்துறை வடக்கிலுள்ள “ திலினிலை ” வசிகும் மிசில ரச்சேல லோரு பெற்றேரு குணரத்தின என்பவருக்கு உரித்தாகச் சொல்லப்படும் வீதி, இதற்குள் 40 வருஷ ஒரு தெனீமரமுமுண்டு	0 0 12'1
---------------------------	---	----------

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம னூ (மாச) பங்குனி மாதம் 13 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிகு கருத்துறைக் கச்சேரியில் எழுப்பப்பட்ட தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடனதைகளினது தன்மையையும் அவவுடனதைகளுக்காய்த தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கருத்துறைக் கச்சேரி, 1950 ம னூ (பெபிரவரி) மாதம் 15 ந உ. சி. பாலசிங்கம், உதவி அரசாட்சி ஏசனாடு.

ஹொறனீ நகர சபைக்கு நிருவ உத்தேசித்திருக்கும் மினசார திட்டத்தின் மினசார நிலையத்திற்கும் அந்நிலையத்தின் பாவிப்பிற்குத் தேவைப்படும் ரேட்டே. எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாரச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

துணை. காணியின் பெயர்.	விபரம்.	விசாலம். ஏ. மு. ப.
பிரதம்படத்து இல : A 2,454	குறிச்சி—4 ம இலக்க மத்திய வாட்டு (ஹொறனீ நகரசபை எல்லைக்குட்பட)	விசாலம்

1 ருலஹாமிலாகேவத்த, 4 ம மத்திம் வாட்டில் உள்ள இறை இலக்கம் 77 ன ஓர் பகுதி	ஹொறனீயிலிருக்கும் குமபுகே டொன விமலச்சேகர, வேவல, மேற்படி தேமில விமலச்சேகர, மேற்படி டொன ஷமன நோன, மேற்படி டெலின நோன, மேற்படி நமனியாவத்தி, மேற்படி டொன தாமதாசா, மேற்படி டோன மஞ்சோஹாமி, யம்பலகொட, இரத்தினபூரியில் இருக்கும் குமபுகே மை நோனஹாமினே, கங்கொடவில்ல, நுகேகொடவில்லுக்கும் குமபுகே டோன அலில நோன, ஹொறனீயிலிருக்கும் குமபுகே டோன எலிசாஹாமி, மேற்படி கலுபோவில்லே டோன பபுனேன என்பவர்களுக்கு உரித்துத்தாகச் சொல்லப்படும் காணி: அங்கு 30 வயதுள்ள 3 பலாவும், 3 வயதுள்ள ஒரு பலாவும், 30 வயதுள்ள 17 தெனீயும், 3 வயதுள்ள 5 தெனீயும், 2 வயதுள்ள 2 மாவும், 2 வயதுள்ள 5 தோடையும், 2 வயதுள்ள ஒரு கசமரமும், 2 வயதுள்ள 2 அலமொண்ட (கொட்டான) மரமும், கல்லால் கட்டப்பட்ட ஒரு “ டாங்கியும் ” இருக்கின்றன	0 2 16
2 ருலஹாமிலாகேவத்த, 4 ம மத்திம் வாட்டில் உள்ள இறை இலக்கம் 28 ன ஓர் பகுதி	ஹேனகம், ஹொறனீயிலிருக்கும் ஹொறறி ஆராசிககே டொன பேதிரிக் என்பவருக்குரித்தாகச் சொல்லப்படும் காணி, அங்கு 30 வயதுள்ள 4 நப்பாமரமும், கல்லால் கட்டப்பட்ட கிணறும் இருக்கின்றன	0 0 2'8
3 ருலஹாமிலாகேவத்த, 4 ம மத்திம் வாட்டில் உள்ள இறையிலக்கம் 28 ன ஓர் பகுதி	ஹேனகம், ஹொறனீயிலிருக்கும் ஹொறறி ஆராசிககே டொன பேதிரிக் என்பவருக்கு உரித்தாகச் சொல்லப்படும் காணி, அங்கு 30 வயதுள்ள 3 நப்பாமரமும், 30 வயதுள்ள ஒரு தெனீமரமுமுண்டு	0 0 9
4 ருலஹாமிலாகேவத்த, 4 ம மத்திம் வாட்டில் உள்ள இறை இலக்கம் 78 ன ஓர் பகுதி	ஹொறனீயிலிருக்கும் டெலிபி சித்திரா ஆச்சாரிகே பபிலிஹாமி, டெலிபி சித்திரா ஆச்சாரி எலிசாஹாமி, டெலிபி சித்திரா ஆச்சாரிகே கரேலிஹாமி என்பவருக்கு உரித்தாகச் சொல்லப்படும் காணி, அங்கு 30 வயதுள்ள 2 தெனீமரங்கள உண்டு	0 0 11 6

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (அத்தியாயம் 203) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காலிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (மாச) பங்குனி மாதம் 20 ந தேதியிலன்று பிற்பகல் 2 30 மணிகளுக்கு களுத்தறைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

களுத்தறைக் கச்சேரி,  
1950 ம (மாச) (பெப்ரவரி) மாதமீ 16 ந உ.

சீ. பாலசிங்கம்,  
உதவி அரசாட்சி ஏசனாடு

மத்துகமலில் குப்பைகளும் அழகுகளும் தாடருமிடம் எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துணடு. காணியின் பெயர் பிரதமப்படத்து இல : A 2,417. குறிச்சி—வெத்தெவ. விசாலம். விரம. விசாலம். எ. றா. ப.

1 நாவதிக்கொண்டெல் மத்துமவாசி மிசில் எ ருறே எப்பவா உரித்தானியென்று சொல்லப்படுவதும், 5 வருஷ ஒரு பலாவும், 0 2 37.6 40 வருஷ ஒரு பலாவும், 10 வருஷ 5 கஜுமரங்களும், 20 வருஷ ஒரு காட்டாமரமும், 20 வருஷ ஒரு தெனீயையும், 30 வருஷ ஒரு மிலையும், 10-15 வருஷ 5 றப்பாமரங்களும் கொண்ட சேனை நிலம்

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (மாச) பங்குனி மாதம் 24 ந தேதியிலன்று முற்பகல் 11 மணிகளுக்கு கச்சேரியில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

களுத்தறைக் கச்சேரி,  
1950 ம (மாச) (பெப்ரவரி) மாதமீ 14 ந உ.

சீ. பாலசிங்கம்,  
உதவி அரசாட்சி ஏசனாடு.

அத்தாலியிட அரசாங்க கனிஷ்ட பாடசாலை, எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு. காணியின் பெயர். 208 ம இலக்க கிராமப்படத்தில் 1 ம அனுப்பநதம். குறிச்சி—கணக்காரப்பொல. விசாலம். விபரம். உரித்தானியின் பெயர். எ. றா. ப.

237 பல்லேவத்த, பல்லே ரப்பா தோட்டம், நெனீனை, கொக்கோ மரங்களும் நெல் வயலும் பி. பி. ரதவத்த, மெத்தொட, கல் 1 3 34.8 வத்தமும்புற உளளது கெதர

238 மாரம்ப, தெயக்கற தெனீனை, பலா, ரப்பா மரங்களும், ஒரு மண குடிசையும், ஜெனும் உ. எம் லொக்கு பண்டா, மஹரம்ப, 2 3 35.5 ஹேன, பல்லேவத்த நெல் வயலும் உளள தோட்டம் கணக்காரப்பொல, அத்தாலியிட

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (மாச) பங்குனி மாதம் 22 ந தேதியிலன்று பிற்பகல் 3 மணிகளுக்கு கச்சேரியில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கண்டிக் கச்சேரி,  
1950 ம (மாச) (பெப்ரவரி) மாதமீ 20 ந உ.

வீ ஜே. எச். குணசேகர,  
உதவி அரசாட்சி ஏசனாடு.

K/கம்பலவெல் சிங்க களவன் பாடசாலை கட்டுவதற்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை அஃதாவது :—

துணடு. காணியின் பெயர் பிரதமப்படத்து இல : A 1,236. குறிச்சி—கம்பலவெல். விசாலம். விபரம். உரித்தானியின் பெயர். எ. றா. ப.

1 புஞ்சிமாதமாய அல்லது அடிக் பாகு, ரப்பலா, சப்பு மரங்களும் 3 மண குடிசையும் டபியு. ஜோன சிலவா, நிக்கலைய தோட 1 0 26.9 காரயவத்த உளள தோட்டம் டம், நத்தொட்ட, மாதநீ

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (மாச) பங்குனி மாதம் 24 ந தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கண்டிக் கச்சேரி,  
1950 ம (மாச) (பெப்ரவரி) மாதமீ 20 ந உ.

வீ ஜே. எச். குணசேகர,  
உதவி அரசாட்சி ஏசனாடு.

கிராம குடியேற்றத்திட்டம் எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு. காணியின் பெயர். கண்டிக் கிராமப்பட இலக்கங்கள், 464, 465, 466, சோப்பு உப்பட இல 1 கிராமம்—மமடொல. விசாலம். விபரம். உரித்தானியின் பெயர். எ. றா. ப.

93 வளவைத்தோட்டம் நெல்வயல் (1) லா எச். டி. மெல் : மேற்பாத்தது எச் 1 1 10 எல். உ. மெல் அன். கொம்பெனி, சத்தம வீதி, கொழும்பு, பெயினியனலிலா, அம் பலாநதோட்டையிலிருக்கும் ஏ. பீ. ஆரிய நாச என்பவருக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது

94 — வாயக்கால் ஷே 0 0 1  
95 — ஷே 0 0 5  
96 வளவைத்தோட்டம் நெல்வயல் ஷே 0 0 18

1 1 34

சிராமம்—சுவாலுவிலை.

துணை. காணியின பெயர்.	விபரம்.	உரிநகரணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.	விசாலம். ஏ. ரூ. ப.
203 வளவைத்தோட்டம்	நெலவயல் ..	(1) ஆர். எச். டி. மெல். மேற்பாத்தது எச். எல். டி. மெல். அனட. கொம்பெனி, சதம வீதி, கொழும்பு பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டையில் இருக்கும் ஏ. பீ. ஆரியதாசு என்பவருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது	0 0 4	
204 —	வாயக்கால் ..	ஷே	0 0 1	
205 வளவைத்தோட்டம்	நெலவயல் ..	ஷே	2 0 27	
207 —	வாயக்கால் ..	ஷே	0 0 4	
208 வளவைத்தோட்டம்	விடப்பட்ட நெலவயல்	ஷே	0 2 6	
209 ஷே	சேனை ..	ஷே	0 0 33	
210 ஷே	ஷே ..	ஷே	1 1 18	
212 —	வாயக்கால் ..	ஷே	0 0 1	
213 வளவைத்தோட்டம்	சேனை ..	ஷே	16 0 14	
215 அருவி	அருவி ..	ஷே	0 3 1	
216 வளவைத்தோட்டம்	சேனை	ஷே	1 1 21	
			22 3 31	

சிராமம்—பெயினியனவில்லை.

273 வளவைத்தோட்டம்	25 வருஷ 22 தென்னமரம், ஒரு பரப்பலா, ஒரு பலா, 2 மாமாங்குகள், ஒரு இமடில்மரமுள்ள தென்னந் தோட்டமும், ஒரு தற்காலிக, வெயந்த மண வீடும	(1) ஆர். எச். டி. மெல். மேற்பாத்தது எச். எல். டி. மெல். அனட. கொம்பெனி, சதம வீதி, கொழும்பு, (2) பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டையிலிருக்கும் ஏ. பீ. ஆரியதாசு என்பவருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது (3) தற்காலிக வீடு, ஜே. எல். பீ. ஜேமிஸ் அப்பு, பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டை	0 0 36	
274 —	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல். மேற்பாத்தது எச். எல். டி. மெல். அனட. கொம்பெனி, சதம வீதி, கொழும்பு, (2) ஏ. பீ. ஆரியதாசு (பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டை), என்பவருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது	0 0 0 5	
275 —	ஷே	ஷே	0 0 2	
276 வளவைத்தோட்டம்	5 வருஷ 3 முருங்கைமரங்களும், 3 பப்பாமாங்குகளும், ஒரு தற்காலிக வேயந்த மணவீடும உள்ளது	(1) ஆர். எச். டி. மெல். மேற்பாத்தது எச். எல். டி. மெல். அனட. கோ., சதம வீதி, கொழும்பு, (2) பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டையிலுள்ள ஏ. பீ. ஆரியதாசு என்பவருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது, (3) பரிசு செய்கையும், தற்காலிக வீடும, டி. இளையு ஏ ஆந்திரியஸ் அப்பு, பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டை	0 1 3	
277 —	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல். மேற்பாத்தது எச். எல். டி. மெல். அனட. கோ., சதம வீதி, கொழும்பு, (2) பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டையிலுள்ள ஏ. பீ. ஆரியதாசு என்பவருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது	0 0 13	
278 வளவைத்தோட்டம்	வைக்கோல் வேயந்த தற்காலிக வீடுகளுள்ள சேனை	(1) ஆர். எச். டி. மெல். மேற்பாத்தது எச். எல். டி. மெல். அனட. கோ., சதம வீதி, கொழும்பு, (2) ஒரு கிடுகு வீடு, ஈ. ஹென்ரிக் சிக்குரோவும், (3) ஈ. நந்தியலசும், (4) மறறும் ஜே. பி. ஜேமிஸ், எல்லோரும் பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டையிலுள்ளவர்கள்	0 3 17	
279 வளவைத்தோட்டம்	நெலவயலும், தரவையும்	(1) ஆர். எச். டி. மெல். மேற்பாத்தது எச். எல். டி. மெல். அனட. கோ., சதம வீதி, கொழும்பு, (2) பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டையிலிருக்கும் ஏ. பீ. ஆரியதாசு என்பவருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது	26 0 22	நெலவயல் .. 26 0 3 தரவை நிலம் .. 0 0 19 <hr/> 26 0 22
280 —	வாயக்கால்	ஷே	0 3 26	
281 —	ஷே	ஷே	0 0 2	
282 —	ஷே	ஷே	0 0 10	
283 வளவைத்தோட்டம்	140 தென்னமரங்கள் 35 வருஷம், 2 தென்னமரங்கள் 10 வருஷம், 13 பலா மரங்கள், 12-18 வருஷம், 2 கமுமரம், 2 பிலிங் மரங்கள், 10 வருஷம், ஒரு தற்காலிக வேயந்த மண வீடு	(1) ஆர். எச். டி. மெல். மேற்பாத்தது எச். எல். டி. மெல். அனட. கோ., சதம வீதி, கொழும்பு, (2) பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டையிலிருக்கும் ஏ. பீ. ஆரியதாசு என்பவருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது, (3) மண வீடு, எல். எம். சைமன் சிலவா, பெயினியனவில்லை, அம்பலாந்தோட்டை	3 2 30	

தனது. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.	விசாலம், ஏ. மு. ப.
284 வளவைத்தோட்டம்	15 தென்னமரங்கள், 3 மாமரம் மரங்கள் 10 வருஷம், 7 எலுமிசைமரம், 10 வருஷம், ஒரு பலாமரம், 20 வருஷம், 2 கழுக மரம் 15 வருஷம், 3 இடம்புல் மரம் 10 வருஷம், ஒரு தென்னமரம், 3 வருஷம், வாழைச்செடிகள், ஒரு தற்காலிக வேயந்த மண் வீடும ஒரு தற்காலிகக் கிருகு வீடும	(1) ஆர். எச். டி. மெல் மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டையிலிருக்கும் ஏ. பீ. ஆரிய தாச என்பவருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது, (3) தற்காலிக வேயந்த மண் வீடு, பீ. பீ. பூஞ்சி அப்பு வும, (4) கிருகு வீடு, டபிளயு. சென்னடியல், இரவரும் பெமினியனவில்ல அம்பலாந்தோட்டை	0 1 13	
285 —	வாயக்கால் ..	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர், ஏ. பீ. ஆரியதாச பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை	0 0 1	
286 வளவைத்தோட்டம் ..	ஒரு மாமரம் 20 வருஷம், 23 தென்னமரங்கள் 30 வருஷம், 4 மாமரம் 30 வருஷம், 2 பாப கழுகமரம் 5 வருஷம், ஒரு தோட்டை, ஒரு எலுமிசை, 4 மாதுளை மரம் கிட்டத்தட்ட 5 வருஷம், 5 தென்னமரம், ஒரு வருஷம், 5 தற்காலிக வேயந்த மண் வீடுகள், 4 கிருகால வேயந்த மண் வீடுகள் உள்ள நெல்வயல், சேனை, தோட்டமும், தென்னத்தோட்டமும்	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை, (3) 5 மண் வீடுகள், எச். அண்டறவீற, (4) டபிளயு பீ பொடி சினூரோ, (5) எல் வணிகசினூ, (6) எல் எதிரீற, (7) டபிளயு டாலின, 4 கிருகு வீடுகள், (8) பீ. பீ. பொடிசினூரோ, (9) பீ. அபேவரன், (10) எச். அண்டறவீறவும, (11) டபிளயு பொடிசினூரோ, எல்லோரும் பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை	9 2 27	சேனை . 8 1 32 நெல்வயல் . 1 0 0 தோட்டம் . 2 1 4 தென்னத்தோட்டம் . 2 3 31 <hr/> 9 2 27
287 பலன எலர்	வாயக்கால் ..	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை	0 3 23	
288 வளவைத்தோட்டம்	சிறிய காடும் தோட்டமும், ஒரு தென்னமரம் கிட்டத்தட்ட 20 வருஷம், 5 எலுமிசைமரங்கள் 18 தோட்டை, 10 பலா, கிட்டத்தட்ட 10 வருஷம், ஒரு தற்காலிக வேயந்த மண்வீடு	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை, (3) தற்காலிக மண்வீடு, எம் ஜேமில அப்பு, பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை	9 3 8	தோட்டம் .. 2 0 7 சிறு காடு . 7 3 1 <hr/> 9 3 8
289 வளவைத்தோட்டம்	ஒரு மாமரம் கிட்டத்தட்ட 20 வருஷம், 2 தற்காலிக வேயந்த மண் வீடுகளும், வாழைச்செடிகளும், காய்கறிசெடிகளும் உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை, (3) 2 மண் வீடுகள், டபிளயு மெனடில், (4) டபிளயு டியோனில், (5) டபிளயு. சாலில், எல்லோரும் பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை	1 1 7	
290 ஷே	தோட்டம், 2 தென்னமரங்கள் கிட்டத்தட்ட 30 வருஷம், ஒரு மாமரம் 8 வருஷம்	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை	0 2 0	
291 ஷே	காய்கறியும், தற்காலிக வேயந்த வீடு உள்ள சேனை	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை, (3) வேயந்த வீடு, டபிளயு. செனடியல், பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை	1 3 9	
292 ஷே	காய்கறியும், தற்காலிக வேயந்த மண்வீடு உள்ள சேனை	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை, (3) மண்வீடு, டபிளயு ஹெனடிக், பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டை	0 2 12	
293 வளவைத்தோட்டம்	27 தென்னமரங்கள் 8-30 வருஷம், ஒரு பலாமரம் கிட்டத்தட்ட 12 வருஷம், 6 மாமரங்கள், 10-30 வருஷம், 2 தோட்டமரங்கள், ஒரு பிளினமரம், ஒரு மாதுளைமரமும், கிட்டத்தட்ட 5 வருஷம் வாழைச்செடியும், தற்காலிக வேயந்த மண்வீடு உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பாத்தது எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) பெமினியனவில்ல, அம்பலாந்தோட்டையிலிருக்கும் ஏ. பீ. ஆரிய தாசாவுக்கு குத்தகை	0 2 21	
294 ஷே	நெல்வயல் ..	ஷே ..	73 0 27	
295 பலன எலர்	வாயக்கால் ..	ஷே ..	1 0 28	



தூண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.	விசாலம். ஏ. ரூ. ப.
296	வளவைத்தோட்டம்	9 தென்னமரங்கள் 35 வருஷம், வாழைச் செடியும், 2 தற்காலிக கிடுகு வீடுகளும் உள்ள சேனை யும் தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை, (3) 2 கிடுகு வீடுகள், உரித்தாளி கள், எல் ஏ பீ. ஜேமிஸ், (4) டபிளயு ஏ சிங்ஹ அபு	0 1 39	சேனை தோட்டம் 0 0 35 0 1 4 0 1 39
297	ஷே	நெல்வயலும், சிறு காடு	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். 115 ஏல் டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ பீ ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை	0 5	நெல்வயல் சிறு காடு .. 114 1 38 .. 0 2 7 115 0 5
298	ஷே	ஒரு மாமரம் 30 வருஷம், 3 தற் காலிக கிடுகு வீடுகள்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல் டி. மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை, (3) கிடுகு வீடுகள், டபிளயு பீ பேதிரிஸ் அபு, (4) டபிளயு எல் கரேலிஸ் அபு, (5) டபிளயு. ஏ. சுவாரிஸ் அபு, எல்லோரும் பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை	1 3 12	
299	—	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை	0 0 6	
300	வளவைத்தோட்டம்	20 வருஷ மாமரமும், ஒரு தற் காலிக வேயந்த மண் வீடும் உள்ள சேனை	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை, (3) மண் வீடு, ஏ. கரேலிஸ், பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை	0 2 9	
301	—	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர், ஏ. பீ ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை	0 0 8	
302	வளவைத்தோட்டம்	(3) பலாமரங்கள், 18 தென்கீழை மரங்கள் 18 வருஷம், 8 மாதூழை மரங்கள், 9 தோடை மரங்கள், 2 மாமரங்கள், 2 ஈர பலா மரங்கள் 10-30 வருஷம், 3 தற்காலிக வேயந்த மண் வீடுகள், 2 தற்காலிக கிடுகு மண் வீடுகள்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச் எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை, (3) 2 மண் வீடுகள், டபிளயு பீ. பியோறில் அபு, (4) ஒரு மண் வீடு, ஆர் ஆர் சியதோறில், (5) 2 கிடுகு வீடுகள், டபிளயு. எச். கரேலிஸ் அபு, (6) கே. எச். டி. ஜெறியிஸ் அபு. தூறாமி எல்லோ ரும் பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை	3 3 12	சிறு காடு தோட்டம் 1 3 17 1 3 35 3 3 12
303	—	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை	0 1 35	
304	—	ஷே	ஷே	0 2 24	
305	வளவைத்தோட்டம்	விடப்பட்ட நெல் வயலும், சிறு காடு, ஒரு தென்னமரம், 30 வருஷம், ஒரு ஈரப்பலாமரம், 10 வருஷம், ஒரு பிலின மாமரம் 10 வருஷம், 2 தற்காலிக கிடுகு வீடுகளும் உள்ளன	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச் எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை, (3) கிடுகு வீடு, ஜே. எல் பொடி சிஞ்சோ, (4) ஈ பீ பீறா சிஞ்சோ, இரு வரும் பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை	6 2 35	நெல் வயல் (விடப்பட்ட) சிறு காடு 5 3 14 0 3 21 6 2 35
306	—	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல் டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர், ஏ பீ ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை	0 0 5	
307	வளவைத்தோட்டம்	ஒரு தற்காலிக கிடுகு வீட்டைக் கொண்ட நெல்வயல்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச் எல். டி. மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந தோட்டை, (3) கிடுகு வீடு, எம். கே. டொன ஹெனாடிக, பெயினியனவில்ல, அம்ப லாநதோட்டை	64 2 6	
308	ஷே	விடப்பட்ட நெல் வயலும் சிறு காடு, ஒரு தற்காலிக வேயந்த மண் வீடுமுள்ளது	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச் எல். டி. மெல அனட கோ, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ பீ. ஆரியதாச, பெயினி யனவில்ல, அம்பலாநதோட்டை, (3) மண் வீடு, எச். என். டொன் சாலிஸ், பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை	20 1 19	நெல் வயல் (விடப்பட்ட) சிறு காடு 14 1 1 6 0 18 20 1 19

නු. කාணியின் பெயர்.	விபரம்.	உரிததானியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.	விசாலம். ஏ ரூ ப.	
309	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 15		
310	ஷே	ஷே	0 0 0.5		
311	ஷே	ஷே	0 0 11		
312	பலனளவ	ஷே	0 0 7		
313	வளவைத்தோட்டம்	2 முருங்கைமரங்கள் 5 வருஷம், ஒரு தற்காலிக கிடுகு வீடும உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) கிடுகு வீடு, எல். பீ. டியோனில் அப்பு, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 28	
314	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல, மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 12		
315	ஷே	ஷே	0 0 4		
316	ஷே	ஷே	0 0 24		
317	வளவைத்தோட்டம்	தோட்டம், தரவையும், நெலவயலும், 8 தென்னமரங்கள் 35 வருஷம், 2 தற்காலிக கிடுகு வீடுகள்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) 2 கிடுகு வீடுகள், எல். பீ. செனடிதிக சிஞ்சோ, (4) டபிளயு. பீ. அப்புசிஞ்சோ, இருவரும் பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	1 2 17	தோட்டம் .. 0 1 2 தரவை .. 0 1 2 நெலவயல .. 1 0 13 <hr/> 1 2 17
318	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 4		
319	வளவைத்தோட்டம்	23 தென்னமரங்கள், ஒரு பலா மரம் 35 வருஷம், ஒரு தற்காலிக கிடுகு வீடுமுள்ள தென்னத்தோட்டம்	ஷே	0 2 26	
320	ஷே	விடப்பட்ட நெல் வயலும், சிறு காடும்	ஷே	1 2 0	
				விடப்பட்ட வால சிறு காடு .. 0 2 13 <hr/> 1 2 0	
321	வளவைத்தோட்டம்	தோட்டமும், சிறு காடும், 6 தென்னமரங்கள் 20 வருஷம், 3 மாமாங்குகள், 3 பலாமாங்குகள், ஒரு சஜுமரம், ஒரு எலுமிச்சை மரம், 10 வருஷம், 2 தற்காலிக கிடுகு வீடுகள்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) கிடுகு வீடுகள், எ. பீ. சாலில் அப்பு, (4) எ. பீ. ஜேமிஸ் அப்பு, இருவரும் பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	3 0 23	தோட்டம் .. 0 3 11 சிறு காடு .. 2 1 12 <hr/> 3 0 23
322	வளவைத்தோட்டம்	விடப்பட்ட நெலவயல	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	9 0 31	
323	ஷே	காய்கறியுள்ள தோட்டமும், சிறு காடும், 10 தோட்டமரங்கள் ஒரு வருஷம், 2 தற்காலிக கிடுகு வீடுகள், ஒரு தற்காலிக மண் வீடு	(1) ஆர். எச். டி. மெல; மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடுகள் கலுப்தான்கே வெவனடிநில, (4) மேற்படி அறனேலில், (5) சத்தப்பலிகே சறடியல், (6) றட்டம் பிகே ஹெனடிநில சிஞ்சோ, எல்லோரும் பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	1 2 36	தோட்டம் .. 1 2 0 சிறு காடு .. 0 0 36 <hr/> 1 2 36
324	வளவைத்தோட்டம்	ஒரு மாமாங்கு, 6 வருஷம், காய்கறி கரும், தற்காலிக கிடுகு வீடும உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) கிடுகு வீடு, பீ. தேமிஸ்வாமி பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 30	
325	ஷே	2 தென்னமரங்கள் 2 வருஷம், 2 தோட்ட மரங்கள் 6 வருஷம், 2 எலுமிச்சை மரங்கள் 6 வருஷம், 2 ராப்பலாமரம் 2 வருஷம், 2 பலா மரம், ஒரு வருஷம், ஒரு தற்காலிக வேயந்த மண் வீடு	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பீ. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை (3) கிடுகு வீடுகள் டபிளயு. எச். பொடிசிஞ்சோ, பெயினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 2 36	

துணை. காணியின பெயர்.	விபரம்	உரிததாளியின பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.	விசாலம். ஏ. ரூ. ப.
326	—	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ பீ ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 4
327	—	ஷே	ஷே	0 0 7
328	வளவைத்தோட்டம்	காயகறிகளும், தற்காலிக மண் வீடும உள்ள தோட்டம்	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடு பாணமானகே சாமெல, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 2 22
329	—	வாயக்கால்	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 9
330	—	வாயக்கால்	ஷே	0 1 39
331	வளவைத்தோட்டம்	காயகறிகளும், 3 தற்காலிக கிடுகு வீடுகளும் உள்ள சேனை	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) 3 வீடுகள், எம் எம் தோமலை, (4) டி. பி. எட்வின், (5) எல். எம். ஹென்ரிக்சுக்குளோ, (6) ஆர். பீ. மைகோறில் அபு, (7) ஜே. பீ. தோமிஸுறாமி, எல்லோரும் பெமினியன வில்ல, அம்பலாந் தோட்டை	7 1 15
332	—	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 16
333	வளவைத்தோட்டம்	நெல்வயல, சேனை, சிறு காடும தோட்டமும், (விடப்பட்ட) தற்காலிக கிடுகு வீடுமுள்ளது	(1) ஆர். எச். டி. மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடு, கே ஜி. மெனடிஸ், பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	90 2 6
				நெல்வயல 88 0 4 சேனை 0 2 35 சிறு காடு 1 2 7 தோட்டம் (விடப்பட்ட) 0 1 0
				90 2 6
334	—	வாயக்கால்	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 21
335	வளவைத்தோட்டம்	ஒரு மாமரம், 8 வருஷம், ஒரு தற்காலிக வேயநத மண் வீடுள்ள தோட்டம்	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) பயிர்செய்கையும் வீடும, எம். ஏ. ஓரியிஸுறாமி, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	1 3 33
				சேனை 1 0 20 தோட்டம் 0 3 13
				1 3 33
336	—	வாயக்கால்	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 18
337	வளவைத்தோட்டம்	4 தென்னமரங்கள் ஒரு வருஷம், வாழைசெடிகளும், தற்காலிக கிடுகு வீடுமுள்ள தோட்டம்	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடும பயிர்செய்கையும் எல் லெனில் அபுவும, (4) எச். கே. பீறா, இருவரும் பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 1 31
338	—	வாயக்கால்	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். டி. மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 32
339	வளவைத்தோட்டம்	தற்காலிகமான கிடுகு வீடும, 2 தென்னமரங்களும் (6 மாதம்) உள்ள தோட்டம்	(1) ஆர். எச். மெல: மேற்பார்த்து எச். எல். மெல அனட கோ, சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) பயிர்செய்கையும், கிடுகு வீடும, டி. பி. டியோனில், பெமினியன வில்ல, அம்பலாந் தோட்டை	0 0 30

துணடு.	காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.	விசாலம். ஏ ரூ. ப.
340	—	வாயக்கால் ..	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 6	
341	—	ஷே	ஷே	0 0 12	
342	வளவைத்தோட்டம்	நெல்வயல	ஷே	24 2 12	
343	—	வாயக்கால்	ஷே	0 0 17	
344	வளவைத்தோட்டம்	2 பனைமரங்கள் 10 வருஷம், ஒரு எலுமிச்சை மரம் 5 வருஷம், ஒரு தற்காலிக கிடுகு வீடு	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடு, ஜே. ஏ வில்சன், பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 1 8	
345	—	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 12	
347	—	ஷே	ஷே	0 0 1	
348	—	ஷே	ஷே	0 0 2	
349	வளவைத்தோட்டம்	நெல்வயல	ஷே	2 0 19	
350	ஷே	நெல்வயல (விடப்பட்ட)	ஷே	5 2 12	
351	—	வாயக்கால்	ஷே	0 0 6	
352	வளவைத்தோட்டம்	நெல்வயலும் சேனையும்	ஷே	5 1 13	நெல்வயல சேனை
					5 1 5 0 0 8 5 1 13
355	ஷே	சேனை, 2 தற்காலிக கிடுகு வீடுகள்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடுகள், ஜே. ஏ எட்வின சினுரோ, (4) என். டி சாலிஸ் இருவரும் பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	20 2 23	
356	—	வாயக்கால் ..	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 2	
357	வளவைத்தோட்டம்	நெல்வயலும், சேனையும், தற்காலிக வேயந்த மண வீடு உள்ளன	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடு, பறனமானகே பொடி சினுரோ, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	5 2 17	நெல்வயல சேனை
					5 0 12 0 2 5 5 2 17
358	வளவைத்தோட்டம்	2 பலாமரம் 6 மாதம், வாழைச் செடிகளும், காய்கறிகளும், ஒரு வேயந்த மண வீடும உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடு, பயிச்செய்கையும், டபிளயு. ஏ. நந்தியல், பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 3 15	
359	ஷே	6 பலாமரங்கள், 3 மாமரங்கள், 2 இமடில் மரம், 15-20 வருஷம், 2 மாதாமரங்கள் ஒரு வருஷம், காய்கறிகளும், தற்காலிக கிடுகு வீடும உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடு, டபிளயு. சிரிசேன, (4) வீடு, பி. எஸ். டொன டியோனில், இரு வரும் பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	1 1 0	
360	ஷே	ஒரு மாமரம் 10 வருஷம், 8 தென்னமரங்கள் ஒரு வருஷம், ஒரு எலுமிச்சைமரம் 5 வருஷம், காய்கறியும், 2 தற்காலிக கிடுகு வீடுகளும் உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை, (3) வீடுகள், கே. ஜி. ஏ சானே டிஸ் (4) வீடுகள் எச். பி. தனபாலா (5) வீடுகள் கே. ஜி. ஏ. செனன் அபடி, (6) வீடுகள், எச். பி. மினனேரில், எல்லோரும் பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	1 0 17	
361	—	வாயக்கால்	(1) ஆர். எச். டி. மெல: மேற்பாத்தது எச். எல். டி. மெல அடை கோ., சதம வீதி, கொழுமடி, (2) குத்தகையாளர் ஏ. பீ. ஆரியதாச, பெமினியனவில்ல, அம்பலாந் தோட்டை	0 0 1	

குணம்.	காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.	விசாலம். விசாலம்.
362	வளவைத்தோட்டம் ..	ஒரு மாமரம், 3 தென்னமரங்கள், 2 மாதூனமரங்கள், ஒரு எலுமிச்சை மரம், 2 தோடை மரங்கள் ஒரு வருஷம், 3 முருங்கை மரங்கள், வாழைச் செடிகளும், 2 தற்காலிக கிடுகு வீடுகளும் உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பார்த்து எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாசு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை, (3) வீடுகள், எச். டி. எய். ஜே. கே. டேவிட், (4) வீடுகள், ஜே. கே. டேவிட், (5) வீடுகள், ஏ. அந்திரயல் அப்பாஹாமி, (6) வீடுகள், எச். எல். ஜீனதாசு, எல் லோரும், பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை.	1 2 6	
363	பலனளலா	வாயக்கால் ..	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பார்த்து எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாசு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை.	0 2 28	
364	ஷே	ஷே ..	ஷே ..	0 0 10	
365	வளவைத்தோட்டம் ..	8 தென்னமரங்கள் 10-15 வருஷம், 19 தோடைமரங்கள் 8 வருஷம், 2 மாமரங்கள் 6 வருஷம், 9 மாதூன மரங்கள், 6 இமடூல் மரங்கள் 6 வருஷம், ஒரு ஒடு போட்ட கல் வீடு, ஒரு தகரம் போட்ட கல் வீடு, ஒரு கட்டுள்ள கிணறு, 2 கட்டப்பட்ட தகரம் போட்ட கக்கூசுகள்	ஷே	2 2 34	
366	ஷே	சேனை ..	(1) ஷே ..	3 2 10	
367	ஷே	3 தற்காலிக கிடுகு வீடுகளான சேனை ..	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பார்த்து எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாசு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை, (3) 2 கிடுகு வீடுகள் ஆர். பி. சாலிஸ் அபு, (4) கலாமெற்றியாகமகே அந்திரிஸஹாமி, இருவரும் பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை.	70 2 28	
368	ஷே	சேனை ..	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பார்த்து எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாசு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை.	2 3 11	
369	ஷே	சேனை ..	ஷே ..	5 0 15	
371	ஷே	சேனை ..	ஷே ..	8 1 21	
372	ஷே	37 தோடை மரங்கள் 8 வருஷம், ஒரு தென்னமர 6 வருஷம், வாழைச் செடிகளும், 2 தற்காலிக மண் வீடுகளும் உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பார்த்து எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாசு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை, (3) வீடு, டி. எய். ஈ. பி. அரண்வில்ல அபு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை.	0 3 10	
373	வளவைத்தோட்டம் ..	2 தற்காலிக கிடுகு வீடுகள் உள்ள சேனை	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பார்த்து எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாசு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை, (3) 2 கிடுகு வீடுகள் ஆர். எம். ஏ. பபாசிக்குளா, (4) டி. எய். பி. பொடி சிக்குளா, இருவரும் பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை.	9 1 13	
374	ஷே	2 தென்னமரங்கள் 10 வருஷம், 4 தென்னமரம் ஒரு வருஷம், வாழைச்செடிகளும், தற்காலிக கிடுகு வீடுமுள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பார்த்து எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாசு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை, (3) வீடு, பபாசெய்கையும், எச். கே. சறடியல், பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை.	1 1 21	
375	—	வாயக்கால் ..	(1) ஆர். எச். டி. மெல்: மேற்பார்த்து எச். எல். டி. மெல் அனட கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் ஏ. பி. ஆரியதாசு, பெமினியனவில்ல, அம்பலாநதோட்டை.	0 0 28	
376	வளவைத்தோட்டம் ..	நெல்வயல் ..	ஷே ..	0 0 2	
377	ஷே	ஷே ..	ஷே ..	0 0 2	
378	ஷே	சேனை ..	ஷே ..	0 0 7	
379	ஷே	சேனை ..	ஷே ..	3 2 8	

නු. කාணியின் பெயர்	விபரம்	உரித்தானவரின் பெயர்.	விசாலம். எ. றா. ப.	விசாலம். எ. றா. ப.
380	வாய்க்கால்	(1) ஆர். எச். டி. மெல : மேற்பாத்து எச். எல். மெல அடை கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பி. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை	0 0 22	
381	வளவைத்தோட்டம்	4 தென்னமரங்கள் 2 வருஷம், 2 எலுமிச்சைமரம் 2 வருஷம், ஒரு தோட்டமரம், ஒரு மாதுளை மரம் ஒரு வருஷம், காயசுறி கரும், 2 தற்காலிக கிடுகு வீடு கரும் உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல : மேற்பாத்து எச். எல். மெல அடை கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பி. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை, (3) வீடு, பயிர்ச்செய்கையும், எல் ஜயவிக்ரமம், பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை	0 2 36
382	ஷே	சேனை	(1) ஆர். எச். டி. மெல : மேற்பாத்து எச். எல். மெல அடை கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பி. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை	2 0 19
383	ஷே			0 0 8
384	ஷே			0 0 0.5
385	ஷே			0 0 0.4
386	வளவைத்தோட்டம்	13 தென்னமரங்கள், 20 வருஷம், 4 முருங்கை மரம் 5 வருஷம், வேயநத மண வீடு உள்ள தோட்டம்	(1) ஆர். எச். டி. மெல : மேற்பாத்து எச். எல். மெல அடை கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பி. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை, (3) வீடு, எதிரிவிக்ரமம், பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை	0 2 25
388	வளவைத்தோட்டம்	ஒரு தற்காலிக கிடுகு வீடுள்ள சேனை	(1) ஆர். எச். டி. மெல : மேற்பாத்து எச். எல். மெல அடை கோ., சதம வீதி, கொழும்பு, (2) குத்தகையாளர் எ. பி. ஆரியதாச, பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை, (3) வீடு, கே. ஜெசின் அப்பு, பெயினியனவில்ல, அம்பலாநதோட்டை	12 0 13
			மொத்தம்	844 1 04

எதேனும் கொள்வனவுகளை எதற்குச் செய்யும்படி காணி எதேனும் கொள்வனவுகளைப் பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம் 5 ம பிரிவின ஏற்காடுபின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதிபலிப்பை விளம்பரம் செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுள்ள சர்க்கரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரர்களால் 1950 ம (நடு) (மாச) பங்குனி மாதம் 23 ந தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு அம்பலாநதோட்டை விடுதி வீட்டில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துப்பேச்சுள்ள தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுக்கு இடையிடையாக அனுப்புகிறேன்.

அம்பலாநதோட்டைக் கச்சேரி,  
1950 ம (நடு) (மாச) பங்குனிமீ 17 ந வ.

எ. பி. எஸ். என. புளையாநாயகம்,  
உதவி அரசாட்சி எச்சரை.

தருவிலைக்குள்ளுள்ள வாண உயாத்தலை என்னும் பிரகாரம் தெவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும், காணிகளை, அத்தாவது :—

நு. காணியின் பெயர்.	விபரம்	உரித்தானவரின் பெயர்	விசாலம். எ. றா. ப.
10	வெத்தனகுளம்	சிலம்புறலாகே பண்டாரும், சிலம்புறலாகே புஞ்சிற்றலும், வெத்தனகுளம்	0 0 2.4
11	ஷே	கப்புறலாகே நளையா, செலத்தமடுவ	.. 0 0 7.1
12	ஷே	வனனிகமிகே கஞ்சத்தலும், வனனிகமிகே டிங்கிளி எத்தலும், செலத்தமடுவ	0 0 13.7
13	ஷே	பத்தறலாகே சுட்டறாமி, செலத்தமடுவ	.. 0 0 13.0
14	ஷே	கப்புறலாகே உக்கு பண்டா, செலத்தமடுவ	.. 0 0 15.1
15	ஷே	வனனிகமிகே உக்குறல், செலத்தமடுவ	.. 0 0 22.9
16	ஷே	பண்டாகே புஞ்சிறல், வெத்தனகுளம்	.. 0 0 23.7
17	ஷே	தேவமித்த தேரே, செலத்தமடுவ	.. 0 0 23.2
18	ஷே	கப்புறலாகே ஹிப்பண்டா, வெத்தனகுளம்	.. 0 0 22.0
19	ஷே	கப்புறலாகே நளையா, வெத்தனகுளம்	.. 0 0 25.7
20	ஷே	புஞ்சிப்பண்டாகே முடியானசே, வெத்தனகுளம்	.. 0 0 29.7
21	ஷே	றலாகமிகே கப்புறல், வெத்தனகுளம்	.. 0 0 28.6
22	ஷே	கீறலாகே முழியானச, செலத்தமடுவ	.. 0 0 25.5
23	ஷே	உயாரகே கிரிஹாமி, செலத்தமடுவ	.. 0 0 29.8
24	ஷே	உயாரகே வனனித்தலும், செலத்தமடுவ	.. 0 0 39.7
25	ஷே	மெனிகுறலாகே கப்புறல், செலத்தமடுவ	.. 0 0 36.5
26	ஷே	தேவமித்த தேரே, செலத்தமடுவ, கப்புறலாகே கப்புறலாகும், வனனிகமிகே கிரிஹாமியும், வெத்தனகுளம்	0 1 29.4
27	ஷே	உயாரகே வனனித்தலும், செலத்தமடுவ	.. 0 2 1.7
28	ஷே	மெனிகுறலாகே மொகொத்தால், வெத்தனகுளம்	.. 0 1 30.2
29	ஷே	வனனிகமிகே கிரிஹாமி, வெத்தனகுளம்	.. 0 0 39.5
30	ஷே	கப்புறலாகே கப்புறலாகும், வெத்தனகுளம்	.. 0 1 31.0
31	ஷே	வனனிகமிகே கிரிஹாமி, வெத்தனகுளம்	.. 0 0 25.9
32	ஷே	உயாரகே வனனித்தலும், செலத்தமடுவ	.. 0 0 20.8
33	ஷே	மெனிகுறலாகே மொகொத்தால், வெத்தனகுளம்	.. 0 0 15.3
34	ஷே	உயாரகே கிரிஹாமி, செலத்தமடுவ	.. 0 0 22.1
மொத்தம்			5 1 14.5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமாய்ப்படி காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி கௌரவ காணி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமைய விளம்பரஞ்செய்திருவேன்.

மேற்கூறியதில் காணிகளுக்கு உரித்துப்பெச்சினர் சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய் 1950 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 25 ந தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு நிறுப்பினர் கிராம சங்கக் கந்தோரில் எண்ணப்பாக்க வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடன்களினது தன்மையையும் அவ்வுடன்களின்க்காய்த் தாம் சாதிகளும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்துல் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது

அநுராதபுரக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 18 ந் உ.

பி. ஏ சிலவா,  
உதவி அரசாட்சி வட்டம்திய மாகாண ஏசண்டு.

**காணி மீட்டற் சட்டம்.**

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

கணடி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபர், விகடா ஜோசப் ஹெரல்ட் குணசேகர ஆசிரியர் நான்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்க்கது அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிபெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனார் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்டாட்டக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணிகளில் சோநதையுடைய சகலரும் கணடிக் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 24 ந் தேதியன்று பிற்பகல் 3 மணிகளுக்கு நோடுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமது முன்னா சமுகமளித்து, அத்தகைய காணிகளில் அவரவர்களுரிய சோநதைகளையும், அத்தகைய சோநதைகளுக்காய் நஷ்டாட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும்;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினப்படி இத்தால் பரிசுக் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கணடிக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் உ.

வீ ஜே. ஏ. குணசேகர,  
உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

துணடு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல்	குறிச்சி—குருகுட்டல், கடவத்தகம் (பாகம்) விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம்
1	அஸ்பொக்குறைட்டஹீமேறேன்	தேயிலை, தென்னை, பாகு மரங்கள் உள்ள தேட்டம்	ஜி எம். சப்தன் ஹஜீமான, குருகுட்டல், கடுகண்ணை	எ. றூ. ப	1 0 0
2	புல்லலேறேன்	தேயிலை	ஷெ	..	1 3 36
3	திப்பட்டுவ அல்லது மல்பெல்குமபுறேறேன்	தேயிலை	ஷெ	.	1 3 10

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

கணடி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபர், விகடா ஜோசப் ஹெரல்ட் குணசேகர ஆசிரியர் நான்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்க்கது அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனார் நிர்ணயித்திருக்கின்றனரென்றும், உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்டாட்டக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணியில் சோநதையுடைய சகலரும் கணடிக் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 24 ந் தேதியன்று பிற்பகல் 3 மணிகளுக்கு நோடுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமது முன்னா சமுகமளித்து, அத்தகைய காணியில் அவரவர்களுரிய சோநதைகளையும், அத்தகைய சோநதைகளுக்காய் நஷ்டாட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினப்படி இத்தால் பரிசுக் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கணடிக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் உ.

வீ ஜே. ஏ. குணசேகர,  
உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

துணடு	காணியின் பெயர்.	விபரம்.	சோநதை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	நிக்கஅனகே	நெல் வயல், ஒரு மண கின்றும் எல். பி. வெலிட்டு, உளளது	வீ. ஏ. ச. உருவேவத்த வசம், பொல, கடுகண்ணை	34, வட்டப் 0 1 37

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம் பிரிவினப்படி காணிக் கொமிஷனார் எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுமக் குருநாகல் டிஸ்திரிக் உதவி மாகாண அதிபர், விஜயபால் ரியூடா ஜயசிவஹ், ஆசிரியர் நான்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்க்கது அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை பெற்றுக்கொள்ளப்பட்டுமெனக் காணிக் கொமிஷனார் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்டாட்டக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணிகளில் சோநதையுடைய சகலரும் குருநாகல் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 23 ந் தேதியன்று காலை 9 மணிகளுக்கு நோடுகமாய் அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்து அத்தகைய காணிகளில் அவரவர்களுரிய சோநதைகளையும் அத்தகைய சோநதைகளுக்காய் நஷ்டாட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினப்படி இத்தால் பரிசுக் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

குருநாகல் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் உ.

டபீளயு. றீ. ஜயசிவஹ்,  
உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

துணடு	காணியின் பெயர்	விபரம்.	சோநதை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	ஹிடனவத்த	தென்னை	(1) ஏ எம் குணதிலக், (2) ஏ எம். ரம்பண்டா, மாவத்த, பொல்கஹுவெல்	2 0 15
2	ஷெ	..	ஷெ ..	3 0 17
3	கல்கெடியாவத்தஹேனவத்த	ஷெ	ஷெ ..	1 1 26